

#### KRISHCA STRAPPING SOLUTIONS LIMITED,

Building 01 B, LOGOS Mappedu Logistics Park, Satharai,

Thiruvallur Dist, Tamil Nadu - 631 203, India.

Call : +91-98841 13909

Mail : info@krishcastrapping.com GST No : 33AAGCK8781M1ZW CIN : L74999TN2017PLC119939

September 06, 2025

To, National Stock Exchange of India Limited Exchange Plaza, C I Block G, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai - 400051, Maharashtra, India

### **SYMBOL: KRISHCA**

Ref: Regulation 47(1) of SEBI (Listing Obligations and Disclosure Requirements)
Regulations, 2015

<u>Subject: Intimation of publication of newspapers advertisement in respect of 20th Annual General Meeting of the Company.</u>

Pursuant to regulations 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, and in compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, we hereby enclosed the copies of the Newspaper Advertisements published in the Financial Express (English) and Makkal Kural (Tamil) on 06th September, 2025 titled "Information regarding the 08th Annual General Meeting of the Company will be held on Tuesday, September 30, 2025 to be held through video conferencing / other audio-visual means".

Kindly acknowledge and take the same on records.

Thanking you,
Yours faithfully,
For Krishca Strapping Solutions Limited

Diya Venkatesan Company Secretary and Compliance Officer FINANCIAL EXPRESS

# **VERTOZ**

(formerly known as: Vertoz Advertising Limited) Registered & Corporate Office: 602, Avior, Nirmal Galaxy, Opp. Johnson & Johnson, LBS Marg, Mulund (West), Mumbai, Maharashtra, India – 400 080. Corporate Identity Number: L74120MH2012PLC226823 **Tel:** +91 22 6142 6030; **Fax:** +91 22 6142 6061

**VERTOZ LIMITED** 

Website: www.vertoz.com; Email: compliance@vertoz.com INFORMATION REGARDING 14<sup>™</sup> ANNUAL GENERAL MEETING ('AGM') TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC)/ OTHER AUDIO-VISUAL MEANS (OAVM)

NOTICE is hereby given that 14th (Fourteenth) Annual General Meeting of the Members of Vertoz Limited (Formerly known as Vertoz Advertising Limited) ("The Company") will be held on 30th September 2025 at 5.00 P.M. IST through Video Conferencing ("VC") / Other Audio-Visual Means ("OAVM") facility, in strict compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with all relevant circulars on the matter issued by the Ministry of Corporate Affairs ("MCA") and the Securities and Exchange Board of India ("SEBI"), to transact the business set out in the Notice calling the AGM.

The AGM shall be conducted entirely through electronic mode, and the proceedings shall be deemed to be held at the Registered Office of the Company, which shall constitute the deemed venue of the Meeting.

In Compliance with the aforesaid MCA Circulars and the SEBI Circular, the Electronic Link of the Notice convening 14th AGM along with the Annual Report along with the Login Id and Password for participating in the AGM will be sent only by e-mail, within the prescribed statutory timelines, to the Members whose email addresses are registered with the Company/Depository (ies). These documents shall also be made available on the website of the Company at https://vertoz.com/, the website of the Stock Exchange where the Company's shares are listed i.e NSE at https://www.nseindia.com/ and on the website of Kfin Technologies Limited ("KFintech") at https://www.kfintech.com/ . The instructions for joining the AGM are provided in the notice of AGM.

Manner of registering and updating email address: The Members who have not vet registered their e-mail address or who wishes to update them, are advised to register the same with the Depositories through respective Depository Participants, in the case of shares held in dematerialized (DEMAT) form, or by submitting the duly completed Form ISR-1 to the Company's Registrar and Share Transfer Agent, Kfin Technologies Limited ("KFintech"), in the case of shares held in physical form.

Manner of casting vote through Remote E-Voting and E-Voting during AGM: The Company will be providing remote e-voting facility to its members to cast their votes, during the remote evoting period, on businesses as set forth in the Notice of AGM through the platform provided by Kfin Technologies Limited. A facility to vote electronically during the AGM shall also be available to the Members. The Notice of the AGM inter-alia includes the process and manner of remote evoting, attending AGM through VC/OAVM and e-voting during the AGM. The remote e-voting facility shall commence on Thursday, 25th September 2025 at 09.00 a.m. (IST) and ends on Monday, 29th September 2025 at 05.00 p.m. (IST).

Notice is also hereby given that pursuant to Section 108 of the Companies Act, 2013 and Rule 20 of the Companies (Management & Administration) Rules 2014, the Company has fixed Cutoff date as Tuesday, 23rd September 2025.

Note: Form ISR-1 can be downloaded from the website of the RTA at www.kfintech.com.

(f.k.a. Vertoz Advertising Limited)

Date: 06th September 2025 Place: Mumbai

**Company Secretary & Compliance Officer** Membership No: A51707

**For Vertoz Limited** 



## BIRLA CORPORATION LIMITED CIN: L01132WB1919PLC003334

Registered Office: Birla Building, 9/1, R.N. Mukherjee Road, Kolkata - 700 001 Tel: 033-66166729/6603 3330; Fax: 033-22487988/2872 Email: investorsgrievance@birlacorp.com, Website: www.birlacorporation.com

MEETING TO BE HELD ON 15TH SEPTEMBER, 2025 AND **ANNUAL REPORT FOR THE FINANCIAL YEAR 2024-25** 

CORRIGENDUM TO THE NOTICE OF 105TH ANNUAL GENERAL

The Company has issued the Notice dated 9th May, 2025, convening the 105th (Hundred and Fifth) Annual General Meeting ("AGM") to be held on Monday, 15th September, 2025 at 10,30 a.m. (IST) at Gyan Manch, 11, Pretoria Street, Kolkata 700071 and the Annual Report for the financial year 2024-25. The said Notice of the 105th AGM and Annual Report were sent to the shareholders of

the Company on 22nd August, 2025 in compliance with the provisions of Companies Act, 2013 read with the relevant rules made thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The Reserve Bank of India vide its press release 2025-2026/1042 dated 4th

September, 2025 has declared 8th September, 2025 as a Clearing/Settlemen In view of the above and pursuant to NSE Circular No. NCL/CMPT/70039 dated 4th

September, 2025 and further to the emails received from NSE on 4th September 2025 and BSE on 5th September, 2025, the Company has been advised to revise the Record Date earlier fixed as Monday, 8th September, 2025 to Tuesday, 9th

This Corrigendum is being issued to give effect to the change in the Record Date from 8th September, 2025 to 9th September, 2025 for the purpose of payment of dividend Accordingly, the following note in the Notice of AGM and reference in the Annua Report shall be read as under

Note 10 on page 46 of the Notice of AGM-"10. The Company has fixed 9" September, 2025, as the Record date for the

purpose of determining the entitlement of the members to the dividend, for the financial year ended 31" March, 2025. Clause 18.4 on page 165 of the Annual Report (Report on Corporate

"18.4 Record date: 9" September, 2025"

This Corrigendum shall form an integral part of the Notice of AGM dated 9th May, 2025 and Annual Report for the financial year 2024-25 which has already been circulated to Members of Company and on and from the date hereof, the Notice of the AGM and Annual Report shall always be read in conjunction with this Corrigendum. All other contents of the Notice of AGM and Annual Report save and except as modified by this Corrigendum shall remain unchanged.

The Corrigendum to the Notice of AGM and Annual Report has already been circulated on 5th September, 2025 through electronic mode to the Members whose email addresses are registered with the Company/ Registrar and Transfer Agent Depository Participant(s).

This Corrigendum is also available on the Company's website a www.birlacorporation.com, on the website of the stock exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com, respectively and on the website of Central Depository Services

(India) Limited at www.evotingindia.com. For BIRLA CORPORATION LIMITED

MANOJ KUMAR MEHTA Company Secretary & Legal Head

Place : Kolkata Dated: 5th September, 2025

('DPs') / Depositories.

AB 🙉 CIN: L17111PB1997PLC020118

## A B COTSPIN INDIA LIMITED Registered Address: NH-54, Goniana Road, Near Lake-3 Bathinda, Punjab-151001

Factory Address: Bathinda Road, Jaitu, Faridkot, Punjab-151202 info@abcotspin.in, Website: www.abcotspin.co.in, Phone: 01635232670 NOTICE OF THE 28™ ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING('VC')/ OTHER AUDIO-VISUAL MEANS('OAVM') AND E-VOTINGINFORMATION

Notice is hereby given that the 28th Annual General Meeting ('AGM') of A B Cotspin India Limited "the Company") will be held through Video Conferencing ("VC"). Other Audio Visual Means ("OAVM") September 29, 2025 at 12:30P.M. (IST) to transact the businesses as set out in the notice of AGM. In compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and the rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("the Listing Regulations"), read with General Circular No. 14/2020 dated April 08, 2020 and General Circular No. 20/2020 dated May 5, 2020, and subsequent circulars issued in this regard, the latest one being General Circular No. 09/2024 dated eptember 19, 2024 issued by the Ministry of Corporate Affairs and Circular No. SEBI/HO/CFD CFD-PoD-2/P/CIR/2024/133 dated October 03, 2024, being the latest circular issued by Securities and Exchange Board of India ('SEBI') and other applicable circulars issued in this regard, the Company has sent the electronic copies of the Notice of the 28th AGM along with the Annual Report for the Financial Year ("FY") 2024-25 to those shareholders whose email addresses are registered with the Company/ its Registrar and Share Transfer Agent viz., MUFG Intime India Private Limited (formerly known as Link Intime India Private Limited) ("RTA") / Depository Participant(s)

Further, pursuant to the provisions of Regulation 36(1)(b) of the Listing Regulations, a letter providing the web-link, including the exact path, where the complete details of the Annual Report for FY 2024-25 can be accessed, was dispatched to those shareholders whose email addresses are not registered with the Company/RTA/DPs/Depositories. The Notice of AGM and Annual Report for FY 2024-25 is also available on the following websites: (a) Company –www.abcotspin.co.in, (b) National Stock Exchange of India Limitedwww.nseindia.com

and (c) Central Depository Services Limited ('CDSL'e-voting service provider'-

Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, Regulation 44 of the Listing Regulations (including any statutory modification(s) or re-enactment(s) there of for the time being in force), SEBI Circular no. SEBI/HO/CFD/CMD/CIRP/2020/242 dated December 09, 2020 and the Secretarial Standard on General Meetings issued by the Institute of Company Secretaries of India ("SS-2" the Company is pleased to provide its member the electronic voting ("e-voting") facility through CDSL. Members may cast their votes on all resolutions as set out in the notice of AGM using the remote e-voting facility or e-voting during the AGM. The details with respect to remote e-voting period and cut-off date are as follows:

remote e-voting/e-voting during the AGM Commencement of remote e-Voting period Friday, September 26,202 End of remote e-Voting period Sunday, September 28, 2025
Members (holding shares either in physical form or in dematerialized form) whose names appear in
the Register of Members/ List of Beneficial Owners maintained by Depositories as on Monday,

Cut-off date for determining members eligible for

September 22, 2025('Cut-Off date') shall be entitled to attend the AGM and vote through remote e-voting/ e-voting during the AGM in accordance with the timelines mentioned above. The remote e-voting facility shall be disabled for voting thereafter, and voting shall not be allowed beyond the said date and time. Once the vote on a resolution is cast by a Member, the member shall not be allowed to change it subsequently or cast the vote again. The voting rights of the Members shall be in proportion to their shareholding in the paid-up equity share capital of the Company as on the Cut-Off date. Members who have already cast their vote on resolutions by way of remote e-voting prior to the AGM shall also be eligible to participate in the AGM but shall not be entitled to cast their vote again

Any person, who acquires shares of the Company and becomes a Member of the Company after the Company sends the Notice of the 28th AGM through E-mail and holds shares as on the cutoff date, may obtain the User ID and password by sending a request at helpdesk evoting@cdslindia.com. However, if he/she is already registered with CDSL for remote e-voting then he/she can use his/

her existing user ID and password for casting the vote. The detailed procedure for casting of vote by way of e-voting and joining the AGM through VC/ OAVM, including the manner in which the members holding shares in physical/demat form and who have not registered their email addresses can cast their vote through remote e-voting/e-voting at the AGM, is provided in the notice of AGM.

In case of any queries and/or grievance connected with e-voting, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-Voting user manual for Shareholders available at the download section of CDSL or send a request to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL.) Central Depository Services (India) Limited, A Wing, 26th Floor, Marathon Futurex, Mafatial Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai 400013 or send an email to helpdesk evoting@cdslindia.com or call toll free no. 1800 21 09911 Members may also write to the Company Secretary and Compliance Officer of the Company

The Members are requested to carefully read the notice of AGM and in particular, instructions to joining the AGM and manner of casting vote by way of remote e-voting/e-voting at the AGM.

Place: Bathinda, Punjab

Dated: 05.09.2025

Rahul Kapasiya Company Secretary & Compliance Officer ICSI Membership No.: A70811

For A B Cotspin India Limited

Place: Mumbai

Date: September 06, 2025

Monday, September 22,2025

MTAR TECHNOLOGIES LIMITED 18, Technocrats Industrial Estate, Balanagar Hyderabad, Telangana-500037 CIN: L72200TG1999PLC032836

CORRIGENDUM TO THE NOTICE OF **26th ANNUAL GENERAL MEETING** AND REMOTE E-VOTING INFORMATION This Corrigendum is being issued by MTAR Technologies Limited for convening the 26th Annual Ğeneral Meeting ("AGM") of the Shareholders of the Company on Thursday, 18th September, 2025 at 11:00 A.M. (1ST) through Video Conferencing ("VC")/ Other Audio Visual Means ("OAVM"). This Corrigendum is to be read in conjunction with the AGM Notice dated 05th August, 2025, which is available on the

Company's website at https://mtar.in/. The Notice of the AGM was dispatched to all the shareholders of the Company on 26th August. 2025 in due compliance with the provisions of the Companies Act, 2013 and rules made thereunder, read with relevant circulars issued by Ministry of Corporate Affairs and Securities and Exchange This Corrigendum is being issued to give notice to

amended details as mentioned herein and pursuant to the provisions of the SEBI (Listing Obligations and Disclosure Requirements a) Explanatory Statement added for Item No. 4 o the Notice of 26th AGM dated 05th August

This corrigendum to the AGM Notice shall form an integral part of the AGM Notice dated 05th August, 2025. This corrigendum to the AGM Notice has already been circulated to the shareholders of the Company through email on 05th September, 2025 and on and from the date hereof, the AGM Notice shall always be read in conjunction with this corrigendum. The corrigendum shall also be available on the website of the Company at https://mtar.in/, BSE Limited at https://www.bseindia.com National Stock Exchange of India Limited at https://www.nseindia.com/. All other contents of the AGM Notice dated 05th August, 2025 save and except as modified or supplemented by this

corrigendum, shall remain unchanged.

Naina Singh Place : Hyderabad Company Secretary and **Compliance Officer** Date : 05-09-2025

For MTAR Technologies Limited

EAST COAST RAILWAY

e-Tender Notice No. EPC-CECONIIIBBS 2025035, Dated: 27.08.2025

NAME OF WORK : CONSTRUCTION OF FLYOVER AT HARIDASPUR TO CONNECT HARIDASPUR - PARADEEP LINE INCLUDING ELECTRIFICATION WORKS AND SHIFTING OF UTILITIES. SIGNALLING CABLES AND EQUIPMENTS BUT EXCLUDING SIGNALLING & TELECOMMUNICATION WORKS ON EPC MODE.

Approx. Cost of the Work: ₹ 6465.00 Lakhs. EMD: ₹ 32,32,500.00, Completion Period of the Work: 24 (Twenty Four) Months Tender Closing Date & Time : At 1200 hrs. of 24.12.2025.

No manual offers sent by Post / Courier Fax or in person shall be accepted against such e-tenders even if these are submitted on firm's letter head and received in time. All such manual offers shall be considered invalid and shall be rejected summarily without any consideration Complete information including e-tende documents of the above e-tender

available in website: www.ireps.gov.in Note: The prospective tenderers are advised to revisit the website 15 (Fifteen days before the date of closing of tende to note any changes / corrigenda issued for this tender. The tenderers/bidders must have Class-III Digital Signature Certificate and must be registered on IREPS Portal. Only registered tenderen bidder can participate on e-tendering. The tenderers should read all instructions to the tenderers carefully and ensure

Chief Administrative Officer (Con)/ PR-97/CI/25-26 Bhubaneswar

compliance of all instructions.

#### **DU** Digital DUDIGITAL GLOBAL LIMITED Global

CIN: L74110DL2007PLC171939 Regd. Office: C-4, SDA Community Centre, Hauz Khas, New Delhi- 110016 Website: www.dudigitalglobal.com | Email: cs@dudigitalglobal.com | Phone No. 011 40450533 NOTICE OF THE 18TH ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION & RECORD DATE

Notice hereby given that the 18th Annual General Meeting ("AGM") of the Members of Dudigital Global Limited ("the Company") will be held on Monday, September 29, 2025 at 12:30 p.m. (IST) through Video Conferencing/ Other Audio Visual Means ("VC/OAVM") to transact the Ordinary and Special Businesses as set forth in the Notice of the AGM. The venue of the AGM shall be deemed to be the Registered Office of the Company

The Ministry of Corporate Affairs ("MCA") vide its General Circular nos. 14/2020 dated Apri 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5, 2020, 02/2021 dated January 2021, 2/2022 dated May 5, 2022, 10/2022 dated December 28, 2022, 9/2023 dated September 25, 2023 and the latest being 9/2024 dated September 19, 2024 and Securities and Exchange Board of India ("SEBI") vide its Circular no. SEBI/HO/CFD/CMD1/CIR/P/ 2020/79 dated May 12, 2020 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15 2021 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 and SEBI/HO/CFD PoD-2/P/CIR/2023/4 dated January 5, 2023 and SEBI/HO/CFD-PoD-2/P/CIR/2023/167 dated October 07, 2023 and the latest being SEBI/HO/ CFD/CFD-PoD2/P/CIR/2024/133 dated October 03, 2024 (hereinafter collectively referred to as "the Circulars"), allowed Companies to hold the AGM through Video Conferencing/Other Audio Visual Means ("VC/ OAVM"), dispensing requirement of physical presence of Members at a common venue. cordingly, the 18th AGM of the Company is being held through VC/OAVM. n Compliance with the abovementioned Circulars, the Notice of AGM along with the Annual

Report for the financial year 2024-25 has been sent only through electronic mode to those Members whose e-mail addresses are registered with the Company/ Registrar and Share Transfer Agent ("RTA") i.e., Bigshare Services Private Limited/ Depositories Participant(s) ("DP's). Members may note that the same shall also be available on the Company's website at www.dudigitalglobal.com and can also be accessed on the website of the National Stock Exchange of India Limited ("NSE") at www.nseindia.com and on the website of our Company's RTA at www.bigshareonline.com The electronic dispatch of Notice of AGM along with Annual Report has been completed on Friday, September 05, 2025. Members will be able to attend and participate in the AGM through the VC/OAVM facility only

Members attending the AGM through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Act. Accordingly, please note that, no provision has been made to attend and participate in the 18th AGM of the Company in person. In compliance with Section 108 of the Act read with Rule 20 of the Companies (Management

and Administration) Rules, 2014, as amended by the Companies (Management and Administration) Amendment Rules, 2015 and Regulation 44 of the SEBI Listing Regulations and Secretarial Standard on General Meeting ("SS-2") issued by the Institute of Company Secretaries of India, ("ICSI"), Members will be provided with the facility to cast their vote electronically, through the remote e-voting facility (before the AGM) and e-voting facility (at the AGM), on all resolutions set forth in AGM Notice. The facility of casting votes will be provided through a platform which shall be provided by our RTA i.e., Bigshare Services Private Limited. E-voting Facility at the AGM will be made available to those Members who are present at the AGM through VC/OAVM facility and have not casted their vote on the resolutions through the emote e-voting. The Members who have casted their vote by remote e-voting prior to the AGM may also attend/ participate in the AGM through VC/OAVM but shall not be eligible to vote in the AGM. The detailed procedure for attending the AGM through VC/OAVM and evoting is provided in the Notice convening the AGM.

The remote e-voting period shall commence on Friday, September 26, 2025 at 09:00 a.m. (IST) and will end on Sunday, September 28, 2025 at 05:00 p.m. (IST). During this period members holding shares as on the cut-off date i.e., Monday, September 22, 2025 may cast their votes electronically. The e-voting module shall be disabled by RTA for voting thereafter. The cut-off date for the purpose of ascertaining the eligibility of Members to avail e-voting facility will be Monday, September 22, 2025. The voting rights of the Members shall be in proportion to their share in the paid-up equity share capital of the company as on the cut-

Any person, who acquires shares of the Company and becomes a member of the Company after dispatch of the Notice of AGM and holds shares as on cut-off date i.e., Monday, September 22, 2025, may use the existing User ID and password for casting their vote, if the rember is already registered with RTA/DP for e-voting. Members are requested to register update their email addresses with the relevant DP as per the process as advices by DP. Pursuant to Section 91 of the Act and Rules framed thereunder, as amended from time to time, the Register of Members and Share Transfer Books of the Company shall remain closed from Tuesday, September 23, 2025, to Monday, September 29, 2025 (both days inclusive).

In case you have any queries regarding virtual meeting, you may refer the Frequently Asked Questions ("FAQs") available at https://ivote.bigshareonline.com or you can email our RTA to ivote@bigshareonline.com or call at: 1800 22 54 22, 022-62638338

**Dudigital Global Limited** Lalit Chawla

Place: New Delhi Date: 06.09.2025

Company Secretary and Compliance Officer

## BN AGROCHEM LIMITED (FORMERLY BN HOLDINGS LIMITED)

CIN No: L15315MH1991PLC326590 REGD. OFFICE: 217, ADANI, INSPIRE-BKC, SITUATED G BLOCK, BKC MAIN ROAD. BANDRA KURLA COMPLEX, BANDRA EAST, MUMBAI, MAHARASHTRA, 400051 |T: +91 22 69123200; |W: www.bn-holdings.com|E: contact@bn-holdings.com

NOTICE OF 34° ANNUAL GENERAL MEETING (AGM)

The 34" (Thirty-Fourth) Annual General Meeting (AGM) of the members of BN AGROCHEM LIMITED (Formerly BN HOLDINGS LIMITED) (CIN: L15315MH1991PLC326590) will be held on Monday, September 29, 2025 at 01:30 P.M. (IST) through Video conferencing("VC")/ Other Audio Visual Means ("OAVM"), to transact the business as set out in the Notice convening the AGM. The AGM shall be in compliance with the applicable provisions of Companies Act, 2013 ("the Act") and Rules framed thereunder and SEBI (Listing Obligations & Disclosure requirement egulations), 2015 read with Circular No. 09/2024 dated September 19, 2024 issued by the Ministry of Corporate Affairs ("MCA"), along with the Circular No. SEBI/HO/CFD/CFD-PoD 2/P/CIR/2024/133 dated October 03, 2024 issued by the Securities Exchange Board of India "SEBI"), without the physical presence of the Member at a common venue. Members participating through VC/OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of Companies Act, 2013.

n compliance with the Circulars, the notice of the 34" AGM and other documents required to be attached thereto shall be sent to the members of the Company in electronic mode whose emai addresses are registered with the Company/Depository Participant(s). The requirements of sending physical copy of the Notice of 34" (Thirty-Fourth) AGM and Annual Report have been dispensed with vide MCA Circular's and SEBI Circular's. Members are hereby informed that the said Annual Report along with the 34" AGM Notice shall also be available on the Company's website at www.bn-holdings.com and on the website of stock exchange i.e. BSE Limited at www.bseindia.com.The company shall be providing facility to members to cast their vote remotely, using electronic voting system("remote e-voting") for participation in AGM through VC/OAVM facility and remote e-voting during AGM through Bigshare Services Private Limited ("Bigshare").

Notice of AGM shall include the procedures/instructions for attending AGM through VC/OAVM emote e-voting by members holding shares through dematerialize mode and physical mode and for members who have not registered their email addresses. The detail of procedures/instructions shall be provided in Notice of AGM. The members whose email addresses are not registered with the Company/Bigshare Services Private Limited (RTA)/Depository Participant may generate login credential by following instructions given in notes to notice of AGM. Members of the Company under category of Institutional Shareholders are encouraged to attend and participate in the AGM through VC/OAVM and vote through remote e-voting. The members participating in the AGM through VC/OAVM facility shall be eligible to vote through remote e-voting system during the AGM, if not voted through remote e-voting.

Members holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date .e. Wednesday, September 24, 2025, shall be entitled to cast vote through remote e-voting or attend the meeting through VC/OAVM and cast vote at AGM. The remote e-voting shall commence on Friday, September 26, 2025, at 09:00 A.M. (IST) and ends on Sunday, September 28, 2025 at 5:00 P.M (IST). The remote e-voting module shall be disabled by Bigshare for voting thereafter. Once the vote has been cast by the shareholder through remote evoting, it cannot be changed. In case if any shareholder casted the vote through remote e-voting and also during e-voting at the AGM, vote casted through remote e-voting will be considered final and vote casted during e-voting at the AGM will not be considered.

company at corporate@bn-holdings.com. Manner for registering/updation of e-mail address: -

Member having any query/seeking any information are requested to write/send email to the

Shareholders holding shares in physical form are requested to register their e-mail id with the Registrar and Share Transfer Agent of the Company by sending the copy of duly signed Form ISR-1 along with details of name, address and folio number and attaching the selfattested copy of PAN card of the member at corporate@bn-holdings.com or to RTA at shwetas@bigshareonline.com. Shareholders holding shares with the Depository Participants are requested to

register/update their email addresses with their Depository Participants. This notice is issued for the information and benefit of all shareholders of the Company in

compliance with applicable circulars of the MCA and SEBI. By order of the Board of Directors

> For BN Agrochem Limited Reetika Mahendra

Company Secretary& Compliance Officer

SHREYAS INTERMEDIATES LTD.

CIN: L24120PN1989PLC145047

Reg. Add: 404 Naman Centre, C-31/ G Block, Bandra (E), Mumbai - 400 051.

Tel: 91- 22- 6422 2626 Email: info.shreyasintermediates@gmail.com URL: www.shreyasintermediates.co.in

NOTICE OF 36TH ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

NOTICE is hereby given pursuant to Section 91 of the Companies Act, 2013 that the Register of Members and the Share Transfer books of the Company would remain closed from Friday, the 19th September, 2025 to Friday, the 26th September, 2025 (both days inclusive) for the purpose of holding the Annual General Meeting. NOTICE is also hereby given that the 36th Annual General Meeting (AGM) of the Shareholders of the Company would be held on Friday, 26th September, 2025 at 11.00

a.m. through Video Conferencing (VC) or other Audio Visual Means (OAVM) in compliance with General Circular No. 09/2023 dated 25th September, 2023 issued by the Ministry of Corporate Affairs, Government of India ("MCA") and Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated 07th October, 2023 issued by SEBI and other applicable circulars issued by MCA/SEBI (collectively referred to as 'MCA and SEBI Circulars'). The aforesaid MCA Circulars and SEBI Circulars have exempted Companies from sending Annual Reports in Physical mode. Accordingly, electronic copy of Annual Report contains, interalia, the notice of the said AGM specifying the items of Ordinary & Special business and the audited accounts of the Company for the year ended 31st March 2025 together with the Reports of the Auditors and the Directors thereon, is being mailed to all the shareholders whose names appear on the Register of Members and to the Beneficial Holders of Shares as per the details provided by the National Securities Depository Limited and the Central Depository Services (India) Limited. The Annual report is also available on the Company's website http://www.shreyasintermediates.co.in/services.html website of the Stock Exchange i.e. BSE Limited https://www.bseindia.com/ and the website of NSDL (agency for providing the Remote e-Voting facility) i.e. https://www.evoting.nsdl.com/.

In compliance with Section 108 of the Companies Act, 2013 and the Companies (Management and Administration) Rules, 2014, the Company is pleased to provide its Shareholders with facility to exercise their right to vote for the businesses to be transacted at the 36th AGM by electronic means through E-Voting Services provided by National Depository Services Limited (NSDL). The E-voting period shall commence from Tuesday, the 23.09.2025 (9.00 a.m.) and ends

on Tuesday, the 25.09.2025. The voting by electronic means shall not be allowed beyond 5.00 p.m. on 25.09.2025. During the e-voting period, Members of the Company, holding shares either in physical form or dematerialized form, as on the cut-off date i.e 19.09.2025 will be eligible to cast their vote electronically. The E-voting module shall be disabled by NSDL for voting thereafter. Once the vote on a resolution is cast by the shareholder, cannot be changed subsequently. BY ORDER OF THE BOARD

> For SHREYAS INTERMEDIATES LIMITED DIRECTOR

Place: Mumbai Nareshkumar Ramawatar Swami (DIN:09530485) Date: 06.09.2025

PSP Projects Limited PSP CIN: L45201GJ2008PLC054868 Website: www.pspprojects.com

Regd. Office: "PSP House", Opp. Celesta Courtyard, Opp. lane of Vikramnagar Colony, Iscon-Ambli Road, Ahmedabad, Gujarat- 380058 Tel: +91 79 26936200/ +91 79 26936300 Email: grievance@pspprojects.com

NOTICE OF THE 17<sup>™</sup> ANNUAL GENERAL MEETING OF THE COMPANY AND E-VOTING

Notice is hereby given that the 17th Annual General Meeting ("AGM") of PSF Projects Limited ("the Company"), is scheduled to be held on Saturday September 27, 2025 at 11:00 A.M. (IST) in compliance with applicable circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) and Securities and Exchange Board of India (SEBI), through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM"). The Notice of the 17" AGM and Annual Report for the Financial Year 2024-25 has been sent to the members whose email addresses are registered/ updated with their Depository Participants. A letter containing the web link including the exact path, for accessing Annual Report for the F.Y 2024-25 has been sent at the registered address of the shareholders whose e mail address are not registered. The Notice and Annual Report are available on the Company's website a

www.pspprojects.com and on the website of the Stock Exchanges i.e. BSI Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com. Remote e-voting and e-voting during AGM:

The Company is providing to its members facility to exercise their right to vote on resolutions proposed to be passed at the AGM by electronic means ("e voting"). Members may cast their votes remotely on the dates mentioned herei below ("remote e-voting"). The Company has appointed NSDL as the agency to provide e-voting facility.

Information and instructions comprising manner of e-voting including e-voting during AGM and joining of AGM, has been provided in the Notice of the AGM The manner in which persons who become members of the Company after dispatch of the Notice of the AGM and holding shares as on the Cut-off Date (mentioned herein below) or members who have forgotten the User ID and Password, can obtain/generate the same has also been provided in the Notice of the AGM. The remote e-voting period commences on Wednesday, September 24, 2025 a

9:00 A.M. (IST) and ends on Friday, September 26, 2025 at 5:00 P.M. (IST). The remote e-voting will not be allowed beyond the aforesaid date and time and the remote e-voting module shall be forthwith disabled by NSDL. Once the

vote(s) on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently or cast the vote again. Members attending the AGN and who have not cast vote(s) by remote e-voting will be able to vote electronically during the AGM. A person, whose name is recorded in the Register of Members or Register Beneficial Owners as on the Cut-off Date, i.e. Saturday, September 20, 2025

only shall be entitled to avail the facility of remote e-voting or e-voting during

Manner of registering/updating e-mail addresses: Members holding shares of the company and have not registered/updated their

e-mail address with the Depository Participants are requested to register/update their e-mail addresses with their Depository Participants at the earliest.

In case of any queries pertaining to e-voting or technical issue, members ma refer the Frequently Asked Questions (FAQs) for shareholders and e-voting use manual for shareholders available under the help section of www.evoting.nsdl.com or call on no.: 022 - 4886 7000 or send a request to Ms. Pallavi Mhatre - Assistant Manager at NSDL, Trade World, 'A' Wing, 4th Floor, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai- 400013 at evoting@nsdl.co.in. Joining the AGM through VC/OAVM:

Members will be able to attend the AGM through VC/OAVM, through NSDL voting system, at www.evoting.nsdl.com. The information about login credentials to be used and the steps to be followed for attending the AGM are explained in the notice.

By order of the Board of Directors, Place : Ahmedabad PSP Projects Limited Date: September 05, 2025 Pooja Dhruve

Company Secretary & Compliance Officer, Membership. No.: A48396

TANKUP

TANKUP ENGINEERS LIMITED

(Formerly known as Tankup Engineers Private Limited) CIN: U29109UP2020PLC137401 Reg office: 1262 SA Goila Chinhat, Lucknow, Uttar Pradesh- 226019 Mobile: 7800008707| email ID: cs@tankup.co.in| website: www.tankup.co.in

REMOTE E-VOTING INFORMATION Notice is hereby given to the Shareholders ("the Shareholders" or the "Members") of Tankup Engineers Limited (formerly known as Tankup Engineers Private Limited)

NOTICE OF 5th ANNUAL GENERAL MEETING (AGM),

"Tankup" or "the Company") that the 05th Annual General Meeting ("AGM") of the nembers of the Company will be held on Monday, September 29, 2025 at 02:00 P.M. through Video Conferencing ('VC')/Other Audio-Visual Means ('OAVM') facility to transact the businesses as set forth in the Notice of 05th AGM dated September 05, 2025. Notice of AGM and Dispatch In terms of Section 101 of the Companies Act, 2013 read with Rule 18 of the Companies (Management and Administration) Rules, 2014, the Notice of the 05th AGM along with

members whose email addresses were registered with the Company/ Depository

Participants/ Registrar & Transfer Agents as on August 29, 2025. The Annual Report along with AGM Notice is also available on the Company's website at www.tankup.co.in under section "Investors", on the website of National Stock Exchange of India Limited at www.nseindia.com and on the website of the Bigshare Services Pvt. Ltd (agency for providing the Remote e-Voting facility) at https://ivote.bigshareonline.com. Manner of Voting at the AGM (remote e-voting and e-voting at AGM) Notice is further given that in compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended and Regulation 44 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015, the Company is providing e-voting facility (remote e-voting and e-voting

at the AGM) to all its Shareholders to enable them to cast their vote on all the resolutions set forth in the Notice through electronic means. The details as required pursuant to the provisions of the Companies Act, 2013 and Rules made thereunder are given below: . The remote e-voting shall commence on Friday, September 26, 2025, at 9:00 am and ends on Sunday, September 28, 2025, at 5:00 pm.

The members will not be allowed to vote through remote e-voting beyond the period as

Shareholder acquiring the shares of the Company and becomes Member of the Company after sending of the Notice and holding Shares as on the Cut-off date may obtain the User ID and password by sending a request to the e-mail

E-voting facility will be available during the AGM. Members who have cast their votes by remote e-voting on resolution before the AGM, may remain present at the AGM but shall not be entitled to cast their vote on such resolutions again. The Board of Directors have appointed Mr. Amit Gupta of M/s Amit Gupta & Associates.

Practising Company Secretaries, as the Scrutinizer to scrutinize and conduct the

addressivote@bigshareonline.com.

remote e-voting and e-voting during the AGM in a fair and transparent manner. They have communicated their willingness to be appointed as such and they are available for In case shareholders/ investors have any queries regarding E-voting, they may refer the Frequently Asked Questions (FAQs') and i-Votee-Voting module available at

https://ivote.bigshareonline.com, under download section or they can reach out to Mr. Ganesh Sakpal, Senior Executive, Bigshare Services Pvt Ltd., Office No S6-2, 6th floor Pinnacle Business Park, next to Ahura Centre. Mahakali Caves Road, Andheri (East). Mumbai - 400093, 022-62638238, or send an email to ivote@bigshareonline.com or call on: 1800 22 54 22. Alternatively, the Members may also write an e-mail to the Company at cs@tankup.co.in for any queries/information. By order of the Board of Directors

For Tankup Engineers Limited

Gauray Lath

Managing Director

DIN: 00581405

KESAR PETROPRODUCTS LIMITED. CIN: L23209PN1990PLC054829

Reg. Add: 404 Naman Centre, C-31/ G Block, Bandra (E), Mumbai - 400 051. Tel: 91-22-40424100 Email Id: info@kesarpetroproducts.com

URL: www.kesarpetroproducts.com NOTICE OF 35th ANNUAL GENERAL MEETING,

E-VOTING INFORMATION AND BOOK CLOSURE NOTICE is hereby given pursuant to Section 91 of the Companies Act, 2013 that the Register of Members and the Share Transfer books of the Company would remain closed from Friday, the 19th September, 2025 to Friday, the 26th September, 2025 (both days nclusive) for the purpose of holding the Annual General Meeting.

NOTICE is also hereby given that the 35th Annual General Meeting (AGM) of the

Shareholders of the Company would be held on Friday, 26th September, 2025 at 1.00 p.m. through Video Conferencing (VC) or other Audio Visual Means (OAVM) in compliance with General Circular No. 09/2023 dated 25th September, 2023 issued by the Ministry of Corporate Affairs, Government of India ("MCA") and Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated 07th October, 2023 issued by SEBI and other applicable circulars issued by MCA/SEBI (collectively referred to as 'MCA and SEBI Circulars'). The aforesaid MCA Circulars and SEBI Circulars have exempted Companies from sending Annual Reports in Physical mode. Accordingly, electronic copy of Annual Report contains, inter alia, the notice of the said AGM specifying the items of Ordinary & Special business and the audited accounts of the Company for the year ended 31st March 2025 together with the Reports of the Auditors and the Directors thereon, is being mailed to all the shareholders whose names appear on the Register of Members and to the Beneficial Holders of Shares as per the details provided by the National Securities Depository Limited and the Central Depository Services (India) Limited. The Annual report is also available on the Company's website https://www.kesarpetroproducts.com/investors-information.html website of the Stock Exchange i.e. BSE Limited https://www.bseindia.com/ and the website of NSDL (agency for providing the Remote e-Voting facility) i.e. https://www.evoting.nsdl.com/. In compliance with Section 108 of the Companies Act, 2013 and the Companies

(Management and Administration) Rules, 2014, the Company is pleased to provide its Shareholders with facility to exercise their right to vote for the businesses to be transacted at the 35th AGM by electronic means through E-Voting Services provided by National Depository Services Limited (NSDL) The E-voting period shall commence from Tuesday, the 23.09.2025 (9.00 a.m.) and ends

on Thursday, the 25.09.2025. The voting by electronic means shall not be allowed beyond 5.00 p.m. on 25.09.2025. During the e-voting period, Members of the Company, holding shares either in physical form or dematerialized form, as on the cut-off date i.e 19.09.2025 will be eligible to cast their vote electronically. The E-voting module shall be disabled by NSDL for voting thereafter. Once the vote on a resolution is cast by the shareholder, cannot be changed subsequently. BY ORDER OF THE BOARD

For KESAR PETROPRODUCTS LIMITED

Wholetime Director Date: 06.09.2025 (DIN: 08286732)

KRISHCA STRAPPING SOLUTIONS LIMITED CIN: L74999TN2017PLC119939

Place: Mumbai

Satharai Village, Thiruvallur Taluk, Thiruvallur, Tamil Nadu, India, 631203, Ph.: 9094575375, Email: cs@krishcastrapping.com Website: https://www.krishcastrapping.com/

MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING / OTHER AUDIO-VISUAL MEANS In compliance with the applicable provisions of Companies Act, 2013,

rules made thereunder and SEBI (Listing Obligations and Disclosure requirements) Regulations, 2015 read with general circular no.14/2020 dated 08th April 2020, general circular no. 17/2020 dated 13th April 2020, general circular no. 20/2020 dated 05th May 2020, general circular no. 02/2021 dated 13th January 2021 general circular no. 21/2021 dated 14th December 2021, general circular no. 02/2022 dated 05th May 2022. general circular no. 11/2022 dated 28th December 2022 and general circular no. 09/2023 dated 25th September 2023 and general circular no. 09/2024, dated 19th September 2024 issued by Ministry of Corporate Affairs read with SEBI circular dated 5th January 2023 and October 7, 2023 and October 3, 2024 other relevant circulars of SEBI, from time to time (hereinafter collectively referred to as ("circulars"), the 8th Annual General Meeting (AGM) of the company will be held through Video Conferencing ("VC") on Tuesday, 30th September 2025 at 10:00 A.M.

Report for the financial year 2024-25, will be sent only through electronic mode to those members whose email addresses are registered with the Company/ Company's Registrar and Transfer Agent, Purva Sharegistry India Private Limited (RTA) / Depository Participants (DPs). The Notice and Annual Report will also be available on the website of the Company at https://www.krishcastrapping.com/ and on the website of National Stock Exchange of India Limited ("NSE") at www.nseindia.com. Further, members can join and participate in the AGM through VC facility only. The instructions for joining and manner of participation in the AGM will be provided in the notice. Members attending the AGM through VC shall be counted for the purpose of reckoning the quorum under section 103 of the

respect of shares held in electronic form with the depository through their depository participant(s) and in respect of shares held in physical form by writing to Company's Registrar and Share Transfer Agent, Purva Sharegistry (India) Private Limited at support@purvashare.com.

e-voting/ e-voting at the AGM shall be provided in the Notice.

KRISHCA STRAPPING SOLUTIONS LIMITED

Place : Chennai Date: 06.09.2025

**KACHCHH MINERALS LIMITED** 

Reg. Office: Shop No 16, S 2nd Floor, Sej Plaza, Marve Road, Nr Nutan Vidya Mandir School, Malad West, Mumbai - 400 064, Maharashtra, India. Email Id: kachhmineral@yahoo.in

44th Annual General Meeting of Kachchh Minerals Limited be held through

e-Voting Information Notice is hereby given that the 44th Annual General Meeting ("AGM") of the Members of M/s. Kachchh Minerals Limited ("the Company") will be held on Tuesday, September 30, 2025 at 03:00 P.M. (IST) through video conferencing ("VC")/ Other audio visual means ("OVAM"), to transact the business as stated in the AGM Notice, in compliance with the applicable provisions of

Disclosure Requirements) Regulations, 2015 read with relevant circulars issued by the Ministry of

Corporate Affairs and Securities and Exchange Board of India, without the physical presence of the

Members at a common venue to transact the businesses as set out in the Notice dated August 13, 2025 of the AGM. The Venue shall be deemed to be the Registered Office of the Company. The Annual Report of the Company for the F.Y. 2024-2025, including AGM Notice, Financial Statements, for the year ended March 31, 2025 ("Annual Report") were sent through electronic mode only, on Friday, September 05, 2025 to all those members whose email ids are registered with Company or its Registrar and Transfer Agent, M/s. Bigshare Services Private Limited or the Depositories, in accordance with the MCA circulars and the SEBI circulars. Members can join and participate in the AGM through VC/ OAVM facility only. The instructions for joining the AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through the e-voting system during the AGM are provided in the Notice of the AGM. Members participating through the VC/OAVM facility shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the

Members holding shares in physical mode and who have not updated their email address with the Company can obtain notice of the AGM, Annual Report and/or login details for joining the AGM through VC/OAVM facility including e-voting by sending scanned copy of a) Copy of the signed request letter mentioning the folio number, name and address of the member b) self - attested copy of PAN Card and c) Self-attested copy address proof (eg.: Aadhar, Driving license, Election Identity Card, Passport) of the member by email to kachhmineral@yahoo.in, evoting@nsdl.co.in and rajeshm@bigshareonline.com

The Company is pleased to provide remote e-voting facility to the members to cast their votes electronically on all the resolutions set forth in the Notice convening the said meeting. The facility of e-voting will also be made available at the AGM and members attending the AGM through VC/ 0AVM, who have not cast their vote by remote e-voting, will be able to vote at the AGM. The company has

NSDL for voting thereafter. The voting rights of Members shall be in proportion to their shares in paid-up equity capital of the Company as on cut-off date i.e. Tuesday, September 23, 2025.

Any person who acquires shares of the Company and becomes a Member of the Company after sending of the AGM Notice and holding shares as of the cut-off date may obtain login id and password by sending a request at evoting@nsdl.co.in. However, if he/she is already registered with NSDL for remote e-voting then he/she can use his/her existing User ID and password for casting

The details and instructions for joining the AGM through VC/ OAVM and casting the vote through remote e-voting/ e-voting at the AGM is provided in the Notice of the AGM. Members are requested to carefully go through the same. Members, who need assistance before or during the AGM regarding e-voting, facility and or VC/ OAVM facility, can send a request at evoting@nsdl.co.in or use toll free no.: 1800-1020-990/1800224430.

Company will remain closed from Tuesday, September 23, 2025 to Tuesday, September 30, 2025 (both days inclusive) for the purpose of Annual General Meeting. By Order of the Board of Directors of

For Kachchh Minerals Limited

Sd/-

**Director** 

Daksh Narendrabhai Trivedi

Date: September 06, 2025 Place: Mumbai

CHENNAI/KOCHI

Registered Office: Building 01B, Logos Mappedu Logistics Park,

INFORMATION REGARDING 8th ANNUAL GENERAL

(IST) to transact the business as set out in the notice of AGM ('Notice'). In accordance with the aforesaid Circulars, the Notice and the Annual

Companies act, 2013. In order to send the Notice, Annual Report and other Communications to the members in electronic form, Members who have not yet registered their email address are requested to register the same immediately in

The Company will provide remote e-voting facility to all its members to cast their votes on the resolutions as set out in the Notice. Additionally, the company will also provide the facility of voting through e-voting system during the AGM. The detailed procedure for casting votes through remote

By the order of Board of Directors

(Diya Venkatesan) Company Secretary & Compliance Officer

CIN: L41001MH1981PLC024282

Video-Conferencing ("VC")/Other Audio Visual Means("OAVM") and Remote the Companies Act, 2013 ("the Act") Rules framed thereunder and SEBI (Listing Obligations and

Companies Act, 2013. The Annual Report for the F.Y. 2024-2025, including the AGM Notice is also Annual Report for the Financial Year 2024-25 have been sent through e-mail to all the available on the company's website www.kachchhminerals.in and Bombay Stock Exchange Limited's ("BSE") website www.bseindia.com.

availed the services of NSDL to provide the facility of remote e-voting/e-voting at the AGM. The facility of casting the votes by the Members ("e-Voting") will be provided by NSDL and the detailed procedure for the same shall be provided in the Notice of the AGM. The Remote e-voting shall commence on Saturday, September 27, 2025 at 09:00 A.M. (IST) and end on Monday, September 29, 2025 at 05:00 P.M. (IST). During this period shareholders of the Company, holding Cut-off date for determining rights of entitlement of e-voting is Monday, September 22. shares either in physical form or in dematerialized form, as on the cut-off date Tuesday, September 23, 2025 may cast their vote electronically. The remote e-voting module shall be disabled by the

vote or following the procedure as mentioned in the AGM Notice.

Notice is also given that pursuant to Section 91 of the Act read with Rules made thereunder and Regulation 42 of SEBI Listing Regulations, the Register of Members and Share Transfer Books of the

epaper.financialexbress.266m

Place: Lucknow

# மருத்துவச்சி குஞ்சம்மாள் 31வது ஆண்டு ஜீவ சமாதி தினம்: ஏழைகளுக்கு அன்னதானம்

செங்கல்பட்டு ເກກອມໍ ເວັກ திருப்போரூர் ஒன்றியம் தாழம்பூர் ஊராட்சி ஸ்ரீகிருஷ்ணா நகரில் பிரசித்தி பெற்றுள்ளது ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் ஆலயம்.

இதன் ஸ்தாபகர் டாக்டர் .கே.கே. கிருஷ்ணன்குட்டி சுவாமிகளின் தாயார் மருத்துவச்சி குஞ்சமாளின் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

31ஆம்ஆண்டு தினத்தையொட்டி ஆலயத்தின் அமைக்கப்பட்டுள்ள பின்புறம் மணிமண்டபத்தில் அவரது முழு திருவுருவச்சிலைக்கு இவரது பேத்தியும், கோவில் நிர்வாகியுமான

விஜயலட்சுமி, ஆயிரம் மலர்களைத் செலுத்தினார். தூவி மலரஞ்சலி இட்டு படையல் கீபம் வழிபட்டார்.

கேரளம், பாலக்காடு மூண்டூர் கணக்குபரம்பில் உள்ள மருத்துவச்சி குஞ்சம்மாளின் ஜீவ சமாதியில், இவரது மகனும் ஆலய அறங்காவலருமான கே.கே.கிருஷ்ணன்குட்டி, மனைவி குடும்பத்தினர்களுடன் சிறப்பு அபிஷேகம், இணைந்து அலங்காரம் செய்து வணங்கினார். பின் 500க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.



ப்ரீவேர்ல்ட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டை தற்போது உள்ள நிலையில் அல்லது தொகுதி வாரியான சொத்துக்கள் விற்பனைக்கான விற்பனை அறிவிப்பு

(கலைப்பில் உள்ளது) பதிவு அலுவலகம்: எண் 45, முதல் பிரதான சாலை, காந்தி நகர், அடையாறு, சென்னை, தமிழ்நாடு 600 020. CIN: U51420TN2004PTC052776

(நொடித்தல் மற்றும் திவால்நிலை குறியீடு, 2016ன் கீழ் விற்பனை) lன்னணு ஏலத்தின் மூலம் கார்ப்பரேட் கடனாளியின் கலைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ப்ரீவேர்ல் க்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் (கலைப்பில் உள்ளது) ('கார்ப்பரேட் கடனாளி') பின்வரு அசையும் மற்றும் அசையா சொத்துகள் தற்போது உள்ள நிலையில் **''உள்ளது உள்ளபடி'', ''எப்படி உள்ளதோ'', எந்தவித மாற்றமும் செய்யாமல்''** விற்பனை செய்வதற்கான ஏலங்கள் வரவேற்கப்படுகிறது என்று க்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. விற்பனை கீழ் கையொப்பமிட்டவரால் இல om/eauction-ibbi மூலம் விற்பனை செய்யப்படும். மின்னணு ஏலத்திற்கான முக்கிய தேதிகளின் அட்டவகை

	ஏலத்தில் உள்ள சொத்துக்களின் ஆய்வு	புதன்கிழமை, 01 அக்டோயர், 2025 வரை (ஒரு நாள் முன்னறிவிப்புடன் திரு. சுதன்ஷு பாண்டே அவர்களை மொபைல் எண். 982:916190ல் தொடர்பு கொண்டு காலை 11:00 மணி முதல் மாலை 3.30 மணி வரை (சூர்மிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) பார்வையிடலாம்.
	ஏல ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும், டேவணித் தொகை டெபாசிட் செலுத்துவதற்கும் கடைசி தேதி.	வெள்ளிக்கிழமை, 03 அக்டோபர், 2025 வரை
	7வது மின் னணு ஏலத் தேதி மற்றும் தேரம்:	திங்கட்கிழமை, 06 அக்டோபர், 2025 தொகுதி 1 : மதியம் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை தொகுதி 2 : மாலை 3:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
	அதிக ஏலம் கேட்ட ஏலதாரரை அறிவித்தல்	செவ்வாய்கிழமை, 07 அக்டோபர், 2025
	வெற்றிபெற்ற ஏலதாரர் அறிவிப்பு தேதி	வியாழக்கிழமை, 09 அக்டோபர், 2025
- 1		

7வது மின்	னணு ஏலத் தேதி மற்றும் நேரம்:	திங்கட்கிழமை, 06 அக்டே தொகுதி 1 : மதியம் 12:00 மணி முதல் தொகுதி 2 : மாலை 3:30 மணி முதல் ம	மதியம் 2:00 ம	· II
அதிக ஏல	ம் கேட்ட ஏலதாரரை அறிவித்தல்	செவ்வாய்கிழமை, 07 அக்டோபர், 2025		
வெற்றிபெற்ற ஏலதாரர் அறிவிப்பு தேதி		வியாழக்கிழமை, 09 அக்டோபர், 2025		
தொகுதி 1 வி	வரங்கள்	n.		
வ. எண்	விவரம் (செ	விவரம் (சொத்துகள்)		EMD (ரிசர்வ் விலையில் 5%) (ரூ. லட்சத்தில்)
தொகுதி 1	தொகுதி கார்ப்பரேட் கடனாளியின் முழு நிறுவனமும் 1 (தற்போது உள்ள நிலையில்)		31 23. 03	156.15

அதிக ஏலம் கேட்ட ஏலதாரரை அறிவித்தல் வெற்றிபெற்ற ஏலதாரர் அறிவிப்பு தேதி		செவ்வாய்கிழமை, 07 அக்டோபர், 2025 வியாழக்கிழமை, 09 அக்டோபர், 2025		
வ. என்	விவரம் (சொத்துகள்)		ரிசர்வ் விலை (ரூ. லட்சத்தில்)	EMD (ரிசர்வ் விலையில் 5%) (ரூ. லட்சத்தில்)
தொகுதி 1	தாகுதி கார்ப்பரேட் கடனாளியின் முழு நிறுவனமும் ப் (தற்போது உள்ள நிலையில்)		31 23. 03	156.15
பிளாக்குகள்	ின் விவரங்கள் தொகுதி 2			
வ. எண்	விவரம் (சொத்துகள்)		ரிசர்வ் விலை (ரூ. லட்சத்தில்)	EMD (ரிசர்வ் விலையில் 5%) (ரூ. லட்சத்தில்)
பிளாக் 1	சுரங்க குத்தகை நிலம் - தெலுங்கால சங்கரப்பட்டினம் மண்டல், கொத்த 552 மற்றும் 573ல் (18.269946 a 1.80 ஹெக்டேர் பரப்பளவு கொண் எடுக்கப்பட்ட குவாரி.	தகாட்டு கிராமம், சர்வே எண் பமற்றும் 79.32707 கி) உள்ள	276.22	13.81
<u> </u>				

எண்		(ரூ. லட்சத்தில்)	விலையில் 5%) (ரூ. லட்சத்தில்)
தொகுதி 1	கார்ப்பரேட் கடனாளியின் முழு நிறுவனமும் (தற்போது உள்ள நிலையில்)	31 23. 03	156.15
பிளாக்குகள்	ின் விவரங்கள் தொகுதி 2		
வ. எண்	விவரம் (சொத்துகள்)	ரிசர்வ் விலை (ரூ. லட்சத்தில்)	EMD (ரிசர்வ் விலையில் 5%) (ரூ. லட்சத்தில்)
பிளாக் 1	கரங்க குத்தகை திலம் - தெலுங்கானா மாதிலம், கரீம்நகர் மாவட்டம், சங்கரப்பட்டியை மண்டல், கொத்தகாட்டு கிராமம், சர்வே எண் 552 மற்றும் 573ல் (18.260946 வ மற்றும் 79.32707 கி) உள்ள 1.80 தெறக்டேர் பரப்பளவு கொண்ட கலர் கிரானைட் குத்தகைக்கு எடுக்கப்பட்ட குவாரி.	276.22	13.81
பிளாக் 2	கரங்க குத்தகை திலம் - தெலுங்கானா மாதிலம், கரீம்நகர் மாவட்டம், சங்கரப்பட்டியை மண்டம், கெகத்தகாட்டு கிராவம், சர்பே எண் 490பி மற்றும் 551ம் உள்ள 3.33 தெறக்டேர் பரப்பளவு கொண்ட கலர் கிரணைட் குத்தகைக்கு எடுக்கப்பட்ட குவளி.	513.14	25.66
பிளாக் 3	கரங்க குத்தகை நிலம் - 4,929 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கலர் சிராளைட் குவரிகள் கரங்க அதிகளி அவர்களின் அனுறியுடன், பெற்றாம்பூர், முடிசா மாதிலம், கஞ்சம் மாகபட்டம், சநிதோடியர் அஞ்சல், பதாயூர் தாலுக்கா, பாபன்பூர் (என். 180) மற்றும் பிதம்ப்பூர் (என். 230) சிராமங்களில் குத்தகைக்கு எடுக்கப்பட்டது (பின்கோடு: 780104)	859.59	42.98
பிளாக் 4	பாபன்பூர் கிராமத்தில் உள்ள எத்த வில்லங்கமும் இல்லாத நிலம், பத்ராபூர் தாலுக்கா, கஞ்சம் மாவட்டம், ஒடிசா. கட்டா எண்.159/7 மற்றும் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு கட்டா எண்கள் (ஏசி. 6.886 டிச.).	189.69	9.48
பிளாக் 5	தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம், பூத்தமல்லி தாலுகா, செம்பரம்பாக்கம் கிராமம், சர்வே எண்.184/1A1ல் உள்ள எந்தவித வில்லங்கமும் இல்லாத 2.43 ஏக்கர் காலி நிலம்.	764.16	38.21
பிளாக் 6	தொழிற்சாலை கட்டிடத்துடன் கூடிய வில்லங்கம் இல்லாத நிலம், மனை என். 149, 161, 293, 295, 296, 301, 164/961, 156/962, 246/1883, 296/1811,296/1812,301/1840 சர்வே என்ககள் 119, 130, 155, 169, 181, 382 நிலம் மற்றும் தொழிற்சாலை கட்டிடம், மனை என். 149, 161, 293, 295, 296, 301, 164/961, 156/962, 246/1883, 296/181, 1296/1812,301/1840 சர்வே என்ககள்: 119, 130, 155, 169, 181, 382 பல்வேறு கட்டா என். மடுதிகம் கிரமம் & மெனசா, கோனிகி தாலுக்கா, கஞ்சம் மகைட்டம், பெர்துமகுர், ஒடிசா (சகி. 2.130 டிச.)	115.56	5.78
பிளாக் 7	தொழிற்சாலை மற்றும் இயற்றிரங்கள் அமைத்துள்ள இடம்: A. 4.129 நெறக்டேர் பரப்பாவு கொடை கலர் கிரணைட் குவாரிகள் கரங்க அதிகளி அவர்களின் அனுமதியுடன், பிபர்தாமிறும், ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், சத்தோல்பூர் அஞ்சல், பத்ராயூர் தாலுக்கா, பாபன்பூர் (எண். 186) மற்றும் பிதும்பூர் (எண். 230) கிரமைக்களில் குத்தகைக்கு எடுக்கப்பட்டது (பின்கோடு: 180104) B. பாபன்பூர் கிராமம், பத்ராயூர் தாலுக்கா, கஞ்சம் மாவட்டம், ஒடிசா கட்டா எண்டா 1977 மற்றும் அதசா மாநிலத்தின் பல்வேறு கட்டா எண்டா 1977 மற்றும் அசசா மாநிலத்தின் பல்வேறு கட்டா எண்டா 149, 161, 293, 295, 296, 301, 154/961, 155/962, 245/1883, 295/1811, 295/1812, 301/1840 சர்வே எண்கள் 119, 130, 155, 169, 181, 352 திலம் மற்றும் தொழிற்சாலை கட்டிடம், மனை எண்க. 149, 161, 293, 295, 296, 301, 154/961, 155/962, 245/1883, 295/1811, 295/1813, 301/1840 சர்வே எண்கள்: 119, 130, 155, 169, 181, 352 பல்வேறு கட்டா எண்ட மற்றும் தொழிற்சாலை கட்டிடம், மனை எண். 149, 161, 293, 295, 296, 301, 154/961, 155/962, 245/1883, 295/1811, 295/1812, 301/1840 சர்வே எண்கள்: 119, 130, 155, 169, 181, 352 பல்வேறு கட்டா எண். மற்றுல் கிராமக் கிராமக், வேருக்கா, கேர்கிர் தாலுக்கா, கஞ்சம் மாவட்டம், பெற்றும், ஒடிசா (ஏர். 2.130 டிசு.)	69.19	3.46
பிளாக் 8	தொழிற்சாலை மற்றும் இயந்திரங்கள் அமைந்துள்ள இடம்: A. தெலுங்களை மாநிலம், கரிமதன் மாவட்டம், சங்கரப்பட்டினம் மண்டலம், தெலுங்களை மாநிலம், கரிமதன் மாவட்டம், சங்கரப்பட்டினம் மண்டலம், தெலுங்களை மறிலம், கரிமதன் கரை மூகரி குத்தகைக்கு எடுக்கப்பட்டது. B. 1.80 ஹெக்டேர் பரப்பளவில் கலர் கிரானைட்டுக்கு குவரி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. சர்வே என். 552 மற்றும் 5736 குற்குக்கு மற்றும் 57370 கர் சங்கரப்பட்டினம் மண்டல், கரிமதன், தெலுங்களை மாநிலம், கரிமதன், தெலுங்களை மாநிலம், கரிமதன், தெலுங்களை மாநிலம், கரிமதன், செலுய்க்கும் உள்ளது. C. தெலுங்களை மாநிலம், கரிமதன் மன்பட்டம், சங்கரப்பட்டினம் மண்டல், கெர்த்தகட்டு சிராமம், சர்வே எண். 490பி மற்றும் 5516ல், 3.33 ஹெக்டேர் பரப்பளவில் கலர் கிரானைட் குவரி குத்தகைக்கு எடுக்கப்பட்டது.	271.79	13.59
பிளாக் 9	இருப்பு/ சரக்கு (பெரும்பாலும் கிரானைட் கந்கள் / பிளாக்குகள் / குவாரியில் உள்ள கந்கள்) A. 4.929 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கலர் கிரானைட் குவாகிகள் கரங்க அதிகளி அவர்களின் அனுமதியுடன், பெர்ஹாம்பூர், ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், சந்தோல்பூர் அஞ்சல், பதிராயுக் தாலுக்கா, பாப்கூயூர் (என். 186) மற்றும் நிதம்பூர் (என். 230) கிராமங்களில் குத்தகைக்கு எடுக்கப்பட்டது (பின்கோடு: 760104) B. பாப்கூழுர் கிராமம், பதிராயூர் தாலுக்கா, கஞ்சம் மாவட்டம், ஒடிசா. கட்டா எண்டாட்டிர மற்றும் அசசா மாநிலத்தின் பல்பேறு கட்டா	45.33	2.27
	எண்கள் (ஏசி. 6.886 டிச.).		

இருப்பு/ சரக்கு (பெரும்பாலும் கிரானைட் கற்கள் / பிளாக்குகள் / குவாரியில் உள்ள கற்கள்) ஹனகடபுரா கிராமம், கனகபுரா தாலுக்கா ராமநகர மாவட்டம், கர்நாடகா 562117 ஏலம் இரண்டு தொகுதிகளை உள்ளடக்கியது மற்றும் ஏலங்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் கண அலுவலரிடம் (ஆன்லைன் அல்லது காகித நகல்) சமர்ப்பிக்கப்பட வேண்டும், பிளாக்கில் உள்ள தொகுதி வெற்றிகரமான ஏலதாரர் இல்லை என்றால் மட்டுமே தொகுதி 2க்கான ஏலம் தொடங்கும்.

லவறற்கரமான ஏலதார் இல்லை என்றால் மட்டுமே தொகுதி உக்கான ஏலம் தொடங்கும். முழுமையான மின் ஏலச் செயல்முறையின் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபத்தனைகளுடன் ஏலப் ட https://ibbi.baanknet.com/eauction-ibbi என்ற இணையதாத்தில் இருத்து பதிவிறக்கம் செயலதார்கள் விறிவான விதிமுறைகள் மற்றும் கின தலியல்றை குறிப்பான கூறுவர்கள் மற்றும் மின் அல செயல்றை குறிப்பான கீழு கையொப்பமிட்டவருக்கு freeworldiquidation⊚gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின் அனுப்புவதன் முலம் பெறலாம், வேலும் விற்பணை ஏல அறிவிப்புக்கு www.ibbi.gov.ingpi பார்வைய் மேலும் திற, கதன்க பான்மே. அவர்களை, பெறையல் என்ற வின்னனனு ஏலத்திற்கு நொடித்தல் மற்றும் இந்திய கிவாவ்கிலை வூடிப்பார். 982191690ல் தொடர்பு கொள்ளலாட மின்னனு எலத்திற்கு நொடித்தல் மற்றும் இந்திய திவால்நிலை வாரியத்தால் (1891) அனுமதிக்கப்பட்ட மின்னனு ஏல சேவை வழங்குளரின் இணையதனம் https://ibbi.baanknet.com/eauction-i-bbi பயன்படுத்தப்படுகிறது. சொத்துக்களின் விற்பனையை, விற்பனையாளருக்காகவும், விற்பனையாளருக் சார்பாகவும், மின்னனு எல சேவை வழங்குநரின் இணையதளம் https://ibbi.baanknet.com/eauction-ibbiல் வழங்கப்பட்ட மின்னனு ஏல தாத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டும். வருங்கால லதாரர்கள், பிரிவு 294ன் கீழ் எந்தவொரு தகுதியின்மையாலும் பாதிக்கப்படவில்லை என்றும், எந்த நிலையிலும் ஒத்தியற்றதாகக் கண்டறியப்பட்டால், டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை பறிமுதல் செய்யலாம் என்றும் உறுதிமொழி அளிக்க வேண்டும். அதிக விலைல்கு ஏலம் எடுத்தவரை அறிவித்த 3 நாட்களுக்குள், கலைப்பு அலுவலர் உடனடியாக, அதிக விலைல்கு ஏலம் எடுத்தவரின் தகுதியைச் சரிபார்க்க வேண்டும். அதிக ஏலதாரர் தகுதியற்றவர் என்க . ஏலத்திற்கு நொடித்தல் மற்றும் இந்திய திவால்நிலை வாரியத்தால் (IBBI) அனுமதிக்கப்பட்

கண்டறியப்பட்டால், கலைப்பாளா, SCC உடன் கலந்தாலோசித்து, அடுத்த அதிக ஏலதாரரை வெற்றிக

எல்தாராக அறிவிக்கலாம். வீற்பணைய முடிக்க, பதிவுக் கட்டணங்கள் மற்றும் பிற பொருத்தக்கூடிய வரிகள்/கட்டணங்கள் ஏதேனும் இருந்தால், வெற்றிபெற்ற எல்தாரர் அவற்றை கூடுதலாகச் செலுத்த வேண்டும். கலைப்பு அலுவலி விற்பனைச் சான்றிதழை வழங்கிய தேதியின்படி, தற்போதைய செயல்பாட்டு சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், மின்னனு எல செயல்முறை ஆவணங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டப்பட்டு, தற்போது நிலையில் விறகப்படும், அதாவது கார்ப்படூட் கடனாளியின் ஒரு பகுதியாம் மாற்றப்படும்/ மாற்றப்பட்டதாகக் கருதப்படும். திறுவனத்தின் சொத்துக்கள், எதேனும் வில்லங்கங்கள் சொத்துக்களின் பத்திரங்கள் மற்றும் உரிமைகள்/மாக்கும் பிறவற்றைப் பற்றி எல்தாரங்கள் தாங்களாகவே சொத்தமகை விசாரித்து தெரித்து கொள்ள வேண்டும். மேலுப் சொத்துக்கள்/சொத்துக்களை தங்கள் சொத்த செலவில் ஆய்வு செய்ய வேண்டும்.

பந்பந்தைப் பந்து முக்கர் கொல்கால் கால்கும் செர்த்தி கொலிய நடியில் நடியில் நடியில் நடியில் கால்கள் கொலியில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு எலத் தொகைகை வட்டி, கட்டனங்கள் அல்லது பொருந்தக்கூடிய விச்சுப்பட்டப்பட்டுள்ள காலத்திற்கு எலத் தொகைகை வட்டி, கட்டனங்கள் அல்லது பொருந்தக்கூடிய விசுகுடன் செலுத்துதல் வெற்றி பெற்ற லைதாரால் முடிக்கப்பட வேண்டும் மற்றும் தவறும்படக்கத்தில், டெபாசிட் செய்யப்பட்ட தொகைகளை பற்முதல் செய்தல் மற்றும் விற்பனையை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அவரே பொறுப்படியார். ஐபிப்று கேலைப்பு செயல்முறை) ஒழுவிகுமுறைகள், 2016ன் விதிமுறை 3.14(12)(ரின் படி, அதாவது பங்குதாரர்களின் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, பணம் செலுத்தும் காலத்தை தொண்ணுறு நாட்களுக்கு அப்பால் நியாயமான காலத்திற்கு நீட்டிக்க கலைப்பு அலுவலர் பிசிலிக்கலாம். இத்த அறிவிப்பு வருங்களல் அதைந்பகையைச் செல்வடுக்கும் அறுவலர் அல்லது கார்ப்பரேட் கடளாளியின் தரப்பில் நந்துதிதமான பிணைப்புக் கடமையையும் உருவங்களது. எந்துவொரு அல்லது அனைத்து சலுகைகளையும் செல்களை ஏற்கபோ அல்லது நிருகரிக்கபோ அல்லது மின் னணு ஏலத்தை ஒருகைகளையும் தன்ளிலைக்கபோ? ரத்து செய்யவோ அல்லது எந்த நிலையிலும் ஏலத்தில் இருந்து எந்த ஒரு செர்து அல்லது முலுகு கிறைய பேற்கோ கலைப்பு அலுவலகுக்கு முழு உரிமை உண்டு. விற்பனை அறிவிப்பில் ஏதேனும் திருக்க செய்யப்பட்டன், அது https://lbbil.banknet.com/eauction-ibbi என்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும். எனவே ஏலதாரர்கள் இணையதளத்தை வழக்கமாக பார்க்குமாறு இல்லது படுக்கமாக பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

AFA Valid upto 30.06.2026 **முகவரி:** 31E. பிகேசி சென்டர். லட்சுமி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் நியூ லிங்க் சாலை, அந்தேரி (மே), மும்பை 400 053

## திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் G.W.O.P.180/2025

RAJ KUMAR.J, aged 42. S/o K. Jothi Kumar No 6C 8th Avenue, Banu Nagar 3rd Cross Street, Pudur, Ambattur, Chennai-600053

.. மனுதார DIVYA .S, aged 35 D/o. Sasi Kumar Presently residing at No. 10, 10th Street Kanthasamy nagar, Maduravoil Chennai-600095

...எதிர்மனுதாரர் எதிர்மனுதாரருக்கு அறிவிப்பு மேற்படி வழக்கில் மேற்படி மனுதாரர் தரப்பில் US 7,8,9,10 மற்றும் 25 G/W Act—ன் படி மணு தாக்கல் செய்யப்பட்டு மேற்படி எதிர்மனுதாரருக்கு உத்தரவின்படி தினசரி விளம்பரம் செய்ய நீகிமன் நாளிதழில் விளம்பரம் அறிவிப்பு. 22.09.2025 வாய்தா வாயதா உட்பபட்டு தொக்கபுகு மேற்படி கோலை 10.30 மணிகபுகு மேற்படி கோர்ட்டில் தாங்களோ அல்லது தங்கள் வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்கள் ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ள \_\_ வேண்டியது. ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும்

ADV. M. SIRAJUDHEEN

IN THE COURT OF XXIV ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI O. S. No. 1130 OF 2023 M/s Canara Bank Rep by its Chief Manager ... Plaintiff

G.Meena and another

.. Defendants 1. G.Meena, D/O.V.Ganesan, Old No.5. New No.3. Anna Street,

Vengata Krishna Nagar, Arumbakkam, Chennai - 600 106. 2. V.Ganesan, S/O. Vadivel, Venkata Krishna nagar,

Arumbakkam, Chennai - 600 082. ...Defendants

Please take notice that the above Suit in O.S.No. 1130 of 2023 filed by the Plaintiff against you for Recovery of money for a sum of Rs. 1,19,822.63/-together with the subsequent interest, and the case is posted for your appearance before the above said court on 22 09.2025 at 10.30 am, Kindly you are requested to appear either in person or through counsel on the said date, failing which the matter will be decided in your absence. A.AMEEN

Counsel for Plaintiff

## படிவம் B . பொது அறிவிப்பு (நொடித்தல் மற்றும் இந்திய திவால் நிலை வாரியத்தின் (கலை விதிமுறைகள் 2016-ன், விதி 12-ன் கீழ்) விஜய் ராம் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பங்குதாரர்கள் கவனத்திற்கு

வ. எண்	தகவல்கள்	விவரங்கள்
1.	கார்ப்பரேட் கடனாளர் பெயர்	விஜய் ராம் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட்
2.	கார்ப்பரேட் கடனாளர் துவக்கத் தேதி	23 டிசம்பர், 2011
3.	எந்த அதிகாரத்தின் கீழ் கார்ப்பரேட் கடனாளர் துவக்கம்/பதிவு	கம்பெனிகள் பதிவாளர், சென்னை
4.	கார்ப்பரேட் கடனாளரின் நிறுவன அடையாள எண் / வரையறுக்கப்பட்ட பொறுப்பு அடையாள எண்	U51109TN2011PTC083736
5.	கார்ப்பரேட் கடனாளரின் பதிவு அலுவலக மற்றும் முதன்மை அலுவலக (வேறு ஏதேனும் இருப்பின்) முகவரி	பதிவு அலுவலக முகவரி: மனை எண். 310, கோட்டகுப்பம், பெரிய கோயில் தெரு, மஞ்சங்கரணை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா 600067
6.	திவால் தீர்மான நடைமுறை மூடும் தேதி	21/08/2025
7.	கார்ப்பரேட் கடனாளரின் கலைப்பு துவங்கும் தேதி	22/08/2025 (உத்தரவு செப்டம்பர் 04, 20 அன்று பெறப்பட்டது)
8.	கலைப்பலுவலராக செயல்படும் திவால் தீர்மான நிபுணரின் பெயர் மற்றும் பதிவு எண்	<b>ஜி.எஸ்.சுதிர்</b>  BBI/ PA-001/ P-P-02744/2022-2023/14
9.	குழுவில் பதிவு செய்துள்ளபடி கலைப்பு அலுவலரின் முகவரி மற்றும் மின்னஞ்சல்	11 சுபம், ஜெயலட்சுமி தெரு கீழ்கடலை, ஹோலி பேமிலி கான்வென்ட் பள்ளி பின்புறம், சென்னை, தமிழ்நாடு, 600117. மின்னஞ்சல்: Sudhircaip@gmail.com
10.	தொடர்புக்கான கலைப்பு அலுவலரின் முகவரி மற்றும் மின்னஞ்சல்	7வது தளம், கேஆர்டி ஜீ ஜீ கிரிஸ்டல், டாக் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை 600004. மின்னஞ்சல்: liq.vijayram@gmail.com
11.	கோரிக்கைகள் சமர்ப்பிக்கும் கடைசி தேதி	04/10/2025

ராம் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பங்குதாரர்கள் வரிசை எண்.10க்கு எதிரே கொடுக்கப்பட்டுள் பறுவலரின் முகவரிக்கு தங்கள் உரிமை கோறல்களை ஆதாரத்துடன் 04/10/2025 அன்றோ அல்லது அதற் நகவோ சமர்ப்பிக்கும்படு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முளைதாகபோ சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முளைதாகபோ சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின்னனு ஆதாரங்களின் மூலம் மட்டுமே நிதி கடன் வழங்கியவர்கள் தங்களின் உரிமை கோரல்களை மார்ப்பிக்க வேண்டும். இதர கடன் வழங்கியவர்கள் ஆதாரங்களுடன் கூடிய தங்களது உரிமை கோரல்களை நேரடியாகவோ, தடால் மூலமாகபோ அல்லது மின்னனு மூலமாகபோ சமர்ப்பிக்கலாம்.
தமுரமா என்றுகளை சமர்ப்பித்தல் மூரமும் வீதிக்கப்படும்.
ஒரு பங்குதாரர் கலைப்பு செயல்முறையின் போது தணது கோரிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால், அத்தகைய பங்குதார் நடித்தல் மற்றும் இதிய திவால்நிலை வளியம் கோர்ப்போட் நபர்களுக்கான திவால்நிலை தீரவு நடைமுறை) விதிமுறைகள், 2016ன் கீழ் நிறுவன திவால்நிலை தீரவு செயல்முறையின் போது சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் பிரிவு 3வள் கீழ் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கருதப்படும்.
தேதி 10.00.2025
இடம் : சென்னை ஜி.எஸ்.சுதிர் IBBI/IPA-001/IP-P-02744/2022-2023/14183

## 🍂 ஏவிபி இன்∴ப்ராகான் லிமிடெட் (முன்னர் ஏவிபி கன்ஸ்ட்ரஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று அறிபப்பட்டது)

CIN: L45400TN2009PLC072861 ப் பூதிவு அலுவலகம் : E-30, இரண்டாவது தளம், இரண்டாவது அவென்யூ பெசன்ட் நகர், சென்னை - 600 090,தொலைபேசி : 044-4868 3999,

யின்னஞ்சல் : cs@avpinfra.com, இணையதளம் : https://avpinfra.com/ 16வது ஆண்டு பொதுக்கூட்டம் காணொளி காட்சி/

பிற ஆடியோ காட்சி மூலம் நடைபெறுவது பற்றிய தகவல் கம்பெனிகள் சட்டம், 2013-ன் பொருந்தக்கூடிய எல்லா விதிகளுக்கு இணங்க மற்றும் அதன்கீழ் உள்ள விதிகள் மற்றும் செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவால் (SEBI) (பட்டியலிடல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்)

குறுத்துப்பாளால் (படப்படுக்கும்படல் கொல்கள் நற்றும் அவேப்படுறத்தல் ஒதல்கள்கள், விதிகள் 2015, அத்துடன் வாசிக்க வேண்டிய கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் ("MCA") வழங்கிய பொது சுற்றறிக்கைகள் எண்.14/2020, தேதி ஏப்ரல் 8, 2020. 17/2020. கேகி எபால் 13. 2020. 20/2020. கேகி மே 5. 2020. 02/2021. கேகி ஜனவரி 13, 2021, 21/2021, தேதி டிசம்பர் 14, 2021, 02/2022, தேதி மே 5, 2022 . 11/2022, தேதி டிசம்பர் 28, 2022 மற்றும் 09/2023, தேதி செப்டம்பர் 25, 2023 மற்றும் 09/2024, செப்டம்பர் 19, 2024 அத்துடன் வாசிக்க வேண்டிய SEBI-ன் . ந்ற்றறிக்கை தேதி ஜனவரி 5, 2023 மற்றும் அக்டோபர் 7, 2023 மற்றும் அக்டோபர் 3 2024, SEBI-ன் பிற தொடர்புடைய சுற்றிக்கைகள் அவ்வபோது காலத்திற்கேற்ப (இனி கூட்டாக "சுற்றறிக்கைள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றிக்கு இணங்க கம்பெனியின் **பதினாறாவது** (16வது) ஆ**ண்டு பொதுக்கூட்டம் ("AGM"),** காணொளி காட்சி ("VC") மூலம் **சனிக்கிழமை, செட்டம்ர் 27, 2025 முற்பகல்** குறிப்பிட்டுள்ள அலுவல்கள் ("அறிவிப்பு") நடைபெறும்.

மேற்சொன்ன சுற்றறிக்கைகளின்படி, கம்பெனி/கம்பெனி பதிவாளர் மற்றும் பா பரிமாற்ற முகவர் பூர்வா ஷேர்ஜிஸ்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட் (RTA) /டெபாசிட்டரி பங்கேர்பாளர்கள் (DPs) டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் ஆகியோரிடம் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னணு மூலம் மட்டுமே ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு அத்துடன் 2024-25 வருடாந்திர அறிக்கை ஆகியவை அனுப்பி வைக்கப்படும். ஆண்டு பொதுக்கூட் அறிவிப்பு அத்துடன் ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கை ஆகியவை கம்பெனியின் ைக்ஸ்சேஞ்ச் ('NSE") இணையதளமான **www.nseindia.com** கிடைக்கப்பெறும். மேலும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் VC மூலம் மட்டுமே கலந்துகொள்ள மற்றும் பங்கேற்க முடியும். ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. VC மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் கம்பெனி சட்டம், 2013-ன் பிரிவு 103-ன் கீழ்

பதிவேட்டை கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள் . ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் ஆண்டு அறிக்கை மின்னணு வடிவில் அனுப்புவதற்கு ஏதுவாக, மின்னணு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை டொசிட்டரி பங்தேற்பாளர்கள் மூலம் டெபாசிட்டரியிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் . கொள்ளப்படுகிறார்கள் மற்றும் காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் கம்பெனியின் பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர் பூர்வா ஷேர்ஜிஸ்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட்க்கு மின்னஞ்சல் முகவரி : support@purvashare.com-க்கு எழுதலாம்.

ு. ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களை வாக்களிக்க ஆண்டு வெதுவ்களைக்கு உறுப்பினர்களுக்கும் தொலைத்தூர மின்னனு. நிறுவனம் அதன் அணைத்து உறுப்பினர்களுக்கும் தொலைத்தூர மின்னனு. வாக்களிப்பு வசதி வழங்கவுள்ளது. மேலும், நிறுவனம் ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது பின்னனு-வாக்கு மூலம் வாக்களிக்கும் வசதியையும் வழங்கவுள்ளது. தொலைத்தூர மின்னணு வாக்களிப்பு/ஆண்டு பொதுக்கூட்டத்தில் போது மின்னணு-வாக்களிப்பு அளிப்பதற்கான விரிவான நடைமுறைகள் அறிவிப்பில் குழு உத்தரவின்படி **ஏவிபி இன்ஃப்ராகான் லிமிடெட்-க்காக** வழங்கப்பட்டுள்ளது.

இடம் : சென்னை

(பிரியங்கா அீங்) கம்பெனி செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி தேதி : 05.09.2025

### வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் நீதிமன்றம் விருத்தாசலம்

கடலூர் மாவட்டம் . சதுவராயன்குப்பம். வப்பூர் வட்டம்,

மேற்கண்ட

...மனுதா

முகவரியில்

வசிக்கும் நான் என்னு நடேசன்அ த/பெ. என்பவர் மேற்படி மேற்படி முகவரியில் குமாரசாப கிராமத்தி இயற்கை மரன \_ந்கார். ார். தந்தை கவனக்குறை மரன வட்டு மேற்படி என் தந்தையின் இறப் சான்றிதழ் கேட்டு கடலூ ற் கேட்டு கடலு ம், விருத்தாசலம் வருவா ட்சியர் அலுவலகத்தி செய்துள்ளேன். இந் சான்றிதழ் சம்மந்தமா ø', சம்மந்தம் , ஆட்சேபலை இந்த வி~் ாருக்கேனும் நாட்களுக்கு ந்தத் வழங்க ( அலுவலகம் ஏற்கப்படும் தரிவிக்கப்படுகிறது.

**ENROLMENT NOTICE** After ten days of the publication

குமாரசாம்

த/பெ. நடேசல்

of this notice and within three hs thereafter I, RAHUL.B, V.Balasubramanian, D.O.B: 18.12.2002, Aged 22 Years, Permanently residing at 534, North Street, Sorathur & Post, Panruti Taluk, Cuddalore District, Tamil Nadu - 607805 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tami Nadu and Puducherry, Bar Counci Buildings, High Court Campus, Chennai-600 104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10

#### BEFORE THE SUB COURT, **AMBATTUR** O.S.No. 850 of 2023

Durairaj (died) & others ...Defendants

D. Dinagaraj, S/o. Durairaj, No.15/5. Munusamy Koil Street, Menambedu. Ambattur. Chennai - 600 053.

...13th Defendant Please take notice that when the above O.S.No. 850 of 2023 came up on 01.09.2025 before the Hon'ble Sub Court, Ambattur, the Hon'ble Court ordered notice to you by way of paper publication for your appearance on 06.10.2025. So you be present before the Hon'ble Sub Court, Ambattur on 06.10.2025 at 10.30 A.M. in person or through vour counsel failing which the above O.S.No.850 of 2023 will be decided in your absence.

R. DHAMODARAN Counsel for Plaintif

#### BEFORE THE MOTOR **ACCIDENTS CLAIMS TRIBUNAL** IV SCC AT CHENNAI M.C.O.P.No.47 Of 2025 1.Mr.Vianesh S/o. M.Velu Petitione

1.K.Manohar S/o Krishnamoorthy Mudaliyar 2. National Insurance Co.Ltd.

Respondents R1.K.Manohar S/o Krishnamoorthy Mudaliyar

No.109AMettuStreet,Ward2kattur. Ponneri-601203. Please take a notice that the above In MCOP No. 47 of 2025 have been posted for your appearance on 17.09.2025 at 10.30.A.M. before the Hon'ble IV- SCC at Chennai. Hence you are requested to appear before the Hon'ble IV-SCC C at Chennai. Failing which you will be

set-Exparty and the case will be

decided on the merits. M.DEVARAJ M.A., B.L. ADVOCATE Counsel for Petitioners

> BEFORE THE SUB COURT AT ALANDUR I.A.No.1/2024 I.A.No.264/2021 IN I.A.No.312/2018 0.S.No.97/2013

M/s Indian Oil Corporation Ltd., Rep by its Deputy General Manager (ER) Mr. Vishal. S/o B S Yadav Having Office at Indian Oil Bhavan. No.139, Nungambakkam High Road, Chennai-600034.

. Petitioner/Petitioner/Petitioner/Plaintiff -Vs-Mr.R.Michael (deceased) No.2-A, Meccapuram, IInd Street.

ovads Salai, Chennai-600005. Mrs. Illamalli, W/o Late Raman Respondent/ Respondent/ Respondents

Defendants

Mrs Illamalli W/o Late Raman . Mrs. Thulasi, W/o Late R. Michael Mr Tamizselvan S/o Late B Michael . Ms. Nalina, D/o Late R. Michael The Respondent 1 to 4 are legal heirs of deceased R.Michael, All are residing at No.3, R.N.Garden, Dr.Natesan Road,

Mrs. V. Subha. No. 40. 11th Trust Cross Street, Mandevellipakkam, Chennai– 600028 Sir/Madam

The above I.A.No.1/2024 in I.A.No.264/202 in I.A.No.312/2018 in O.S.No.97/2013 filed by petitioner, before the Sub-court at Alandu against you to condone the delay in filing the 18.07.2023 in I.A. No. 264/2021 in O.S. No. notice to you through paper publication or 07.07.2025. Accordingly I am issuing this notice through paper publication. Please take notice the above I.A will be posted on 22.09.2025 at 10:30 am on the file of Hon'ble Sub-court at Alandur. Kindly be present either in person or through your ounsel or otherwise, the above IA will be decided on merits in your absence.

U. KARÚNAKARAN

#### மேன்மைமிகு கூடுதல் சார்பு நீகிமன்றம் எண். 1. விமுப்பாம் HMOP no. 56/2025 பாஸ் (எ ) பாக்கியராஜ்

த/பெ பக்தவச்சலம் நாயுடு புண்டி கிராமம், . கஞ்சனூர் அஞ்சல், விக்கிரவாண்டி வட்டம், விமுப்பரம் மாவட்டம்— 605 603.

லேகாஸ்ரீ (எ) அணுகா த/பெ மோகன், க/பெ பாஸ் (எ) பாக்கியராஜ் எண்.46/2, நாகோஜிராவ் தெரு, கிருவல்லிக்கேணி. 

எதிர்மனுதாரர் அறிவிப்பு

மனுதாரர்

**அறாபபு** மேற்படி வழக்கு எண்ணில் மனுதாரர் பாஸ் (எ ) பாக்கியராஜ் எதிர்மனுதாரர் லேகாஸ்ரீ (எ) அணுகா என்பவர் மீது விவாகரத்து வழக்கு கொடுத்து சமூகம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. நிலுவையில் இருந்து வருகிறது. இது குறித்து எதிர் மனுதாரர்களுக்கு நீதிமன்றத்தில் சமூகம் பலமுறை சமன் அனுப்பப்பட்டது. வரையில் இதனால் எதிர்மனுதாரர் சமூகம் கோர்ட்டில் ஆஜராகவில்லை. கோர்ட்டின் உ ஆகையால் ஆஜ்ரான்பில்லை. ஆன்கயால் கோர்ட்டின் உத்தரவின் படி செய்தித்தாளில் விளம்பரம் செய்ய பெறப்பட்டுள்ளது. 26.09.2025 அன்று தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களுடைய அட்சபனையை தெரிவித்துக் ஆட்சபனையை ெ கொள்ள வேண்டியது. பட்சத்தில் மனு ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

V. அசோக்குமார் K. மின்னல் V. அதிசங்கரன் M. சிவகுரு

K.S.Pankaj, 8/18, Rajiv Gandhi Nagar, Thiruvottivur, Chennai-19 என்ற அடகு வணிகர் தாலளவில் அடகு வைக்கப்பட்டு காலள்கடந்தும் பீல் பொருட்கள் நாள் 17.09.2025 அன்று காலை 11 மணியளவில் மேலே குறிப்பிட்ட விவரச் Thiruvottiyur அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் ஏலதாரர் ஆக்ஷீனியர்ஸ் பாஃப்னா போடுவார்

Maruti, 34. Nethaii Nagar Main Road, Tondiarpet, Chennai-81 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2023 முதல் 31.07.2024 முடிய தாலா தால எ.07.2024 முடிய நாலள்வில் அடகு வைக்கப்பட்டு நாலங்கடந்தும் மீட்குட்ட புராகுட்கு காலளவில் காலங்கடந்தும் மடகப்படாத பொருட்கள் நாள் 18.09.2025 அன்று காலை 11 மணியளவில் மேலே குறிப்பிட்ட விலாசத்தில் மைல் குறப்பட்ட வலிசத்தல் Tondiarpet வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவிக்கி முன்னிலையில் ஏலதாரர் பாஃப்னா ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

\*\*\*\*\* Mamtha 406/16. Muthamil Street, Periyar Nagar, Vysarpadi, Chennai-39 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2021 ூசம் நாள் முதல் 31.12.2023 காலளவில் ்.1.2.2023 முடி காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 17.09.906-அன்று காலை அன்று காலை 2 மணியளவில் மேலே சகிப்பி அன்று காலை 2 மணியள்வில் மேலே குறிப்பிட்ட விலாசத்தில் Perambur வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் ஏலதாரர் **பாஃப்னா** 

ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

BEFORE THE HON'BLE VII AddI **FAMILY COURT AT CHENNAL** IA.No.03 of 2025

H.M.O.P.No.5735 of 2022 D/o Ramasubban Old No.29, New No.43, 4th street, Choolaimedu. Chennai- 600 094

MURUHAN

Respondent/Respondent MURUHAN

No.15 Shree Balaii Crown F1 1st Floor, Zackriah Colony, Main Road, Choolaimedu. Chennai-600 094 Please take Notice that in the

above case, the Hon'ble VII Addl.Family Court Chennai was pleased to order notice to you by vay of Paper Publication.You are hereby directed to appear Before the Hon'ble VII Addl.Family Court Chennai in person on 07.10.2025 at 10.30 a.m otherwise the matter wi be decided in your absence.

K.CHITRA Party Person

IN THE COURT OF HON'BLE PRINCIPAL DISTRICT MUNSIFF **JUDGE, AT ALANDUR** E.A. No. 03 of 2023 E.A. No. 01 of 2022 E.P. No. 116 of 2019

Mrs. M. Gnanasoundari .....Petitione

٧s Mrs. R. Jagadeeswari & five others. ... Respondents NOTICE

R-4: Mrs. S. Priya, W/o. Mr. S. Senathipathy (Deceased), R-5:Mr. S. Vijay, S/o. Mr. S. Senathipathy (Deceased) R-6: Mr. S. Vishal, S/o. Mr. S. Senathipathy (Deceased) All the Proposed Respondents are residing at New No.6/3, (Old No. 08) 7th Lane, P. A. N. RajarathinamSalai,

Old Washermenpet,

Chennai – 600 021

Kindly take notice that the above named Petitioner has filed the above E.A. No.03 of 2023 in E.A.No.01 of 2022, before the HON'RLE PRINCIPAL DISTRICT MUNSIFF JUDGE, AT ALANDUR to bring in legal heirs of the Deceased R-3 - Mr S.Senathipathy being the Proposed Respondents herein as stated above. The above petition is posted for your appearance on 09.09.2025. Kindly appear before the HON'BLE PRINCIPAL DISTRICT MUNSIFF JUDGE. ALANDUR, on 09.09.2025 at 10.15 A.M. In case you fail to appear before the above court on 09.09.2025, the matter will be decided exparte as

This is for your kind information Mr. PRAJOY. J **COUNSEL FOR PETITIONER** 

against you.

## பெயர் மாற்றம்

SAMRAJ, தந்தை Rathinam, பிறந்த 3/01/1965, கதவு நெ.317 ு...ரசல் தாலுக்கா, மாவட்டம் — திருப்பத்தூர் 635801, என்ற முகவரியில் வசிக்கும் நான் SAMARAJ RATHINAM

SAMRAJ மேன்மைமிகு உட்கோட்ட நிர்வாக நடுவர்/சார் ஆட்சியர், விழுப்புரம் பிறப்ப அ.கி.மு.எண்

வானூர் வட்டம், ஒழிந்தியாப்பட்டு அஞ்சல், கொடூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெரு, நெ. 24/32ல் வசிக்கும் ஆறுமுகம் குமாரர் அரசப்பன் ... மனுதாரர்

மனுதாரராகிய , த...ததாகாய மனைவிக்கும் நடைபெற்று, எங்களின் கட<u>ந்</u>த 05.05.1990ப் வாம்வின் காரணமாக பதிவு செய்ய விட்டுவிட்டோம். வேண்டி இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். தாககை எவருக்கேனும் ஆட்பேனை *-*ஆட்சேபனை

## சென்னை சிறு நீதிமன்றம்

E.P. No. 574 of 2025 2. பி.ஏ.கவிதா, W/o திரு. அசோகுமார் ... உத்தரவு பெற்றவர்கள்/ னுதாராகள் (எதிர்)

கல்யாணி,W/o திரு. அன்போலி ...உத்தரவுகடன்படையாளர்/ பதிலளிப்பாளர்

வழக்கை E.P No.574 OF 2025ன் கீழ் சென்னை சிறு நீதிமன்றம் XI கிளை \_ அல்லது வழக்கறிஞ செய்யப்படும அறிவிக்கப்படுகிறது. D.**விஜயகிருஷ்ணா,** 

## பெயர் மாற்றம்

NEHA JAIN A, த/வெ பிறந்ததேதி 26/05/2002. Krishnapp Tank Street, Sowcarpet Chenn முகவரியில் 79, பசிக்கும் இவ Neha என்ற அழைக்கப்படுகிறேன்

NEHA JAIN A

திண்டிவனம் சார் ஆட்சியர் நீதிமன்றம்

சதீஷ்குமார், S/o.முருகன் 44,சேரன் தெரு,

வெங்கடேஷ்வரா நகர், சாரம்

மனுதாரர் தெரிவிக்கும் பொது

சதீஷ்குமார் S/o. முருகன் என்ற நான், எனது தாத்தா பாவாடை ஆச்சாரி என்பவர் கடந்த 16/3/1969 அன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணப் வட்டம் கீழ் புத்துப்பட்டு கிராமத்தில் இறந்ததை காரணத்தால் விபரம் தெரியாத இறப்பு செய்யாமல் விடுபட்டுவிட்டது தற்பொழுது அவரது சான்று வாரிசு ச இறப்பு சான்<u>று</u> தேவைப்படுவதால் இறப்பு சான்று வேண்டிமேற்படி சார் ஆட்சியர் நீதிமன் மனுதாக்கல் செய்துள்ளேன். நீதிமன்றத்தில் எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினங்களுக்குள் மேற்படி நீதிமன்றத்தில் எழுத்து ஆ— -தினங்களுக்குள் நேரிலோ ஆஜராக தவறினால் எவருக்கும் கெரிவிக்கலாம். இம்மனுவின் ஆட்சேபனை இல்லை ஒருதலைபட்சமாக ' ஏற்கப்பட்டு

தற்கப்பட்டு உத்தரவு ஆகிவிடும் என்பதை இதன் மூலம் அறியவும். சதீஷ்குமார்

> MUNSIFF CUM JUDICIAL MAGISTRATE AT SHOLINGANALLUR

IN THE COURT OF DISTRICT

O.S.No.789 of 2024 Mrs. M. Poonkodi

5 Mr F Devendran 6. Mrs. S. S. Darly

D3. Mrs. Usha Rani. W/o. Poonambalam.

Please take notice that the possession of the suit property your appearance on 22.09.2025 Munsiff Cum Judicial Magistrate, at Sholinganallur at 10.15.a.m. Hence you have to appear either in person or through duly instructed Counsel failing which the same will be heard

Advocate For Plainti

## பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரா் செங்கல்பட்டு மாவட்டம் 603108, திருப்போரூர் வட்டம், நெல்லிக்குப்பம் கிராமம், சீ டீ எஸ் சென்னை பட்டினம், கதவு எண். 50/1சி என்ற விலாசத்தில் குடியிருக்கும் திருமதி,சாந்தி கணேசன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் பொது அறிவிப்பு யாதெனில் எனது கட்சிக்காரருக்கு சொந்தமான சொத்து மதுரை மாவட்டம், வாடிபட்டம், வாவட்டம், வானிடம் நூர், 15பி மேட்டுப்பட்டி கிராமம் ஸ்ரீபுரம் மனைப்பிரிவில் சாவே எண்கள்.69/5பி க்கு 2030 சதுரடி கொண்ட மனையை கடந்த 2009 ஆண்டு அவர் பெயரில் கிரையம் பெற்றிருந்தார். மேலும் ஆவண எண். 2732/2009 வாயிலாக அவர் பெயரில் பட்டா எண்.5800 தாக்கலாகி கிடைக்கப்பெற்று அனுபவித்து வரும் இடத்தின் அசல் ஆவணத்தினை கடந்த 01.09.2025 அன்று மாலை சுமார் 5.20 மணியளவில் சீ டீ எஸ் சென்னை பட்டினம் என்ற இடத்தில் இருந்து ஆட்டோவில் ஏறிச்சென்று அம்மாபேட்டை உள்ள ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுத்துவிட்டு மீண்டும் சென்னை பட்டினம் பகுதியில் வந்து இறங்கி பார்க்கும்போது ஆவண எண்.2732/2009 ன் அசல் ஆவணத்தை இறங்கி பார்க்கும்போது ஆவண எண்.2732/2009 ன் அசல் ஆவணத்தை காணவில்லை தொடர்ந்து எங்கு தேடியும் கிடைக்கவில்லை அதனை கண்டெடுத்தவர்கள் என்னிடமோ அல்லது எனது கட்சிக்காரரிடமோ ஒப்படைக்க வேண்டுகிறார். மேற்கண்ட ஆவணத்தை வைத்து யாரேனும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டால் அது எனது கட்சிகாரரை கட்டுபடுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

L. MAGIMAIRAJ, Advocate Office: No.15, South Mada Street Thirupporur-603 110

#### SHRIRAM FINANCE LIMITED PERUNGUDI BRANCH VEHICLE FOR SALE MAKE S.NO. VEH.NO. TN22DA6293 | FORCE TEMPO TRAVELLER-P |

## KRISHCA STRAPPING SOLUTIONS LIMITED

CONTACT: 9944188179

CIN: L74999TN2017PLC119939 **பதிவு அலுவலகம் :** கட்டிடம் 1B, லோகோஸ் மப்பேடு லாஜிஸ்டிக்ஸ் பார்க், சாத்தரை கிராமம், ர்ளூர் தாலுகா, திருவள்ளூர் - 631 203, தமிழ்நாடு, இந்தியா. **தொலைபேசி :** +91 9094575375

மின்னஞ்சல் : cs@krishcastrapping.com, இணையதளம் : www.krishcastrapping.com காணொளி காட்சி (VC) / இதர அங்கீகரிக்கப்பட்ட ஒலி / காட்சி சார்ந்த வழிமுறைகள் (OAVM) மூலம் நடைபெறும் எட்டாவது ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) பற்றிய தகவல்

கம்பெனிகள் சட்டம், 2013-ன் பொருந்தக்கூடிய எல்லா விதிகளுக்கு இணங்க மற்றும் அதன்கீழ் உள்ள விதிகள் மற்றும் செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃட் இந்தியாவால் (SEBI) (பட்டியலிடல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிகள் 2015, அத்துடன் வாசிக்க வேண்டிய கம்பெனி விவகாரங்கள் அமைச்சகட ("MCA") வழங்கிய பொது சுற்றறிக்கைகள் எண்.14/2020, தேதி ஏப்ரல் 8, 2020 17/2020, தேதி ஏப்ரல் 13, 2020, 20/2020, தேதி மே 5, 2020, 02/2021, தேதி பாசம் பத்தி நடிக்கிற பாகி 13, 2020, 2020, 2020, தெறி வி. 3, 2021, 2020, ற்றறிக்கை தேதி ஜனவரி 5, 2023 மற்றும் அக்டோபர் 7, 2023 மற்றும் அக்டோபர் 3 2024. SEBI-ன் பிற தொடர்புடைய சுற்றிக்கைகள் அவ்வபோது காலத்திற்கேற்ட 2024, SEDI-ன் பற தொடர்புடைய சுற்றங்கைகள் அவ்வட்பது காலத்திற்கத்றப் (இனி கூட்டாக "சுற்றறிக்கைள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றிக்கு இணங்க கம்பெனியின் **எட்டாவது (வது) ஆண்டு பொதுக்கூட்டம் ("AGM")**, காணோளி காட்சி ("VC") மூலம் **செவ்வாய்கிழமை, செய்டம்பர் 30, 2025 காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி)** ஆண்டு பொதுக்கூட்டம் ('அறிவிப்பு') நடைபெறும். மேற்சொன்ன சுற்றறிக்கைகளின்படி, கம்பெனி/கம்பெனி பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் பூர்வா ஷேர்ஜிஸ்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட் (RTA) /டெபாசிட்டரி பங்கேர்பாளர்கள் (DPs) டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் ஆகியோரிடம் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னணு மூலம் மட்டுமே ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு அத்துடன் 2024-25 வருடாந்திர அறிக்கை ஆகியவை அனுப்பி வைக்கப்படும். ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு அத்துடன் ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளமான https://www.krishcastrapping.com/-ல் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ("NSE") இணையதளமான www.nseindia.com கிடைக்கப்பெறும் மேலும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் VC மூலம் மட்டுமே கலந்துகொள்ள மற்றும் பங்கேற்க முடியும். ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை ஆண்டு பொதுக்கூட்ட அறிவியில் வழங்கப்பட்டுள்ளன. VC மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் கம்பெனி சட்டம், 2013-ன் பிரிவு 103-ன் கீழ் பதிவேட்டை கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள்

ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் ஆண்டு அறிக்கை மின்னணு வடிவில் அனுப்புவதற்கு ஏதுவாக, மின்னணு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் உறுப்பினர்கள் கம்பெனியின் பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர் பூர்வா ஷேர்ஜிஸ்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட்க்கு மின்னஞ்சல் முகவரி : support@purvashare.com-க்கு எழுதலாம்.

ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களை வாக்களிக்க ஆண்டு பெறுவன் அதன் அணைத்து உறுப்பினர்களுக்கும் தொலைத்தூர மின்னனு. நிறுவனம் அதன் அணைத்து உறுப்பினர்களுக்கும் தொலைத்தூர மின்னனு. வாக்களிப்பு வசதி வழங்குகிறது. மேலும், நிறுவனம் ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது பின்னனு-வாக்கு மூலம் வாக்களிக்கும் வசதியையும் வழங்கியுள்ளது. தொலைத்தூர மின்னணு வாக்க மூலம் வாக்களிக்கும் வசதியையும் வழங்கியுள்ளது. தொலைத்தூர மின்னணு வாக்களிப்பு/ஆண்டு பொதுக்கூட்டத்தில் போது மின்னணு வாக்களிப்பு அளிப்பதற்கான விரிவான நடைமுறைகள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

KRISHCA STRAPPING SOLUTIONS LIMITED-&

(கியா கெங்கடேச்ள்) இடம் : சென்னை

கம்பெனி செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி

தேதி : 06.09.2025

என்று அழைக்கப்படுகிறேன்

A4/2178/2025

போது அறிவிப்பு திருமணம் கோழகின் கடந்த 66.00.1990ப் தேதியன்று ராஜா என்பவர் பிறந்தார். மேற்படி என் மகனின் பிறப்பை கவனக்குறைவின் தற்போது ராஜா என்பவருக்கு அரசு சலுகை ான. இதுல ஆட்சேபனை தினத்திற்குள் இந்நீதிமன்றத்தில் எழுத்துமூலமோ இந்நீதிமன்றத்தில் எழுத்துமூலமோ ததுல் எழுத்தூருக்க கட்ட நேரிலோ ஆஜராகி தெரிவிக்கலாம். தவறினால் இம்மனுவில் ஏதும் இல்லையென பாவித்து தீர்மானித்து ஒருதலைபட்சமாக உத்திரவாகிவிடும்

என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஏல அறிவிப்பு XI கிளை நீதிமன்றம் E.A. No. of 2025 1 பி பவனேஸ்வரி W/o திரு. பாஸ்கா மனைவி

> பெறுநர் திரு. அன்போலி மனைவி பிளாட் எண். 3/160. வில்லிவாக்கம். சிட்கோ நகர் "C" வகை, சென்னை— 600049 மனுதாரர் மேற்கண்ட

> > நீதிமன்றம் தாக்கல் செய்துள்ளார் . இந்த வழக்கு 02.09.2025 அன்று சென்னை சிறு நீதிமன்றம் XI கிளை நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது எனவே, நீங்கள் 10.09.2025 அன்று மூலம் ஆஜராகுமாறு கொள்ளப்படுகிறீர்கள். அவ்வாறு செய்யத் தவறினால், மேற்கண் வழக்கு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யப்படும் என்று இதன் மூலம்

1. Mr. Elumalai. 2. Mr.Rudrakodi 3 Mrs Usha Rani

Defendants

Plot No. 74, Viduthalai Nagar, S. Kolathur, Madipakkam, Chennai - 600 091 above case has been filed against you for the recovery of vacant and for permanent injunction and the same has been posted for

and decided in your absence.

N.KARUNANIDHI